

யூன் 2010 June | இதழ் 233 ISSUE

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

போர்க்குற்ற டாள்





ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேறஸ்

முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
சுயின்ரன் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

இன்னொரு தேர்தலா!

எம்மவர் சிலரிடம் எழுந்துள்ள இன்றைய கேள்வி, 'இன்னொரு தேர்தலா? இந்தத் தேர்தல்கள் அவசியம்தானா' என்பது.

தமிழர்களின் நலன்களைக் கவனிக்கவேண்டுகளிடையே தமிழர்களிடையே நடத்தப்படும் தேர்தல்களையே இங்கு குறிப்பிடுகின்றோம்.

கடந்த டிசம்பர் மாதம் பத்தொன்பதாம் திகதி வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 99.82 வீத மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் எனப்படும் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்து மீண்டும் ஆணை வழங்கினர். தாயகத்தின் விடுதலைக்காக வழங்கப்பட்ட தீர்ப்பு இது.

உலகப் புத்தின் மூலை முடுக்கெங்கும் சிதறி வாழும் பத்து லட்சம் தமிழர்களில், கால்வாசிப் பங்கினர் கனடாவிலேயே வாழுகின்றோம். இதனால் எங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உற்றுக் கவனிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் (மே) இரண்டாம் திகதி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய பிரதிநிதிகளைத் தெரிவதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் தெரிவாகும் 115 பிரதிநிதிகளில் 25 பேர் கனடாவிலிருந்து தெரியப்பட்டனர்.

மே 17 முதல் 19 வரையான நாட்களில் அமெரிக்க பிலடெல்பியா மாநிலத்தில் தமிழீழ அரசின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது கனடியப் பிரதிநிதிகள் ஒன்றுபட்டு ஒரு குரலாக நின்று புதுமை செய்தனர்.

இந்த மாதம் இருபதாம் திகதி கனடிய தேசிய அவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 22 உறுப்பினர் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவர். இவர்களில் ஐந்து இடம் இளையோருக்கும் ஐந்து இடம் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது சிறப்புடையது.

"இதென்ன மீண்டும் தேர்தலா" என்ற முணுமுணுப்பு கேட்கத்தான் செய்கின்றது.

இலங்கை, இந்தியா, கனடா உட்பட பெரும்பாலான நாடுகளிலும் மத்திய, மாகாண, மாநகர அரசு என்னும் நிர்வாக அலகுகள் இயங்குகின்றன. அவ்வாறான கட்டமைப்புகளை புலம் பெயர்க்கப்பட்ட தமிழரும் தாம் வாழும் நாடுகளில் ஏற்படுத்த வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.

சங்கங்களும் மன்றங்களும் தத்தமது அங்கத்தவர்களிடையே நிர்வாகிகள் தெரிவை நடத்தும் வழமையான நடைமுறைக்கு அப்பாற்பட்டதாக, வாக்களிக்கும் வயதையடைந்த ஒவ்வொருவரும் பங்கேற்கும் வகையில், தகுதியுடைய எவரும் போட்டியிடும் முறையில் வெளிப்படையாக தேர்தலை நடத்துவது காலத்தின் அவசியமாகியுள்ளது.

இந்தத் தேர்தலில் தெரிவு செய்யப்படுபவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகின்றனர். இவர்களின் குரலை இந்நாட்டு அரசாங்கங்களால் எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது. அதனால்தான், இந்தத் தேர்தல்கள் இன்று தேவையாகின்றன.

வாழும் நாடுகளின் நடைமுறைக்கு ஏற்ப, ஒத்து ஓடுவதில் என்ன தவறு?

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvanAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N.VimalanathanTechnical Support
Harar GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

புதிய சட்டச் சீர்திருத்தம் அகதிகளின் உரிமையை மறுக்கின்றது!

அகதிகள் சட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் கனடிய மத்திய அரசாங்கம் விரைவில் கொண்டு வரவுள்ள சட்ட மாற்றம் அகதிகளுக்குப் பாதுகாப்பற்றதாகவே அமையப் போகின்றதென்று குற்றம் சாட்டப்படுகின்றது.

முக்கியமாக, அகதி மனு நிராகரிக்கப்படும் அகதிகள் தங்களுக்கான மேன்முறையீட்டு (அப்பீல்) உரிமையை இதனால் இழப்பர் என்று அறிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கனடிய மைய ஆங்கிலத் தினசரியொன்று வெளியிட்ட செய்திக்கு, "Refugee reforms opt for haste over fairness - some claimants will have no right to appeal a negative decision under new system" என்று தலைப்பிட்டுள்ளது.

அகதிகளைத் தீர்மானிக்கும் சட்டச் சீர்திருத்தம் Bill C-11 என்ற பெயரில் குடிவரவு பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜேசன் கெனி அவர்களால் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனையில் உள்ளது.

இந்தச் சட்ட மூலத்துக்குக் கடுமையான கண்டனம் சமூக அமைப்புகளிடமிருந்து கிளம்பியுள்ளது.

அகதிக் கோரிக்கையின் முதற்கட்ட பரிசீலனை இப்போது சுயாதீனமான விசாரணையாளரிடம் (independent adjudicator) உள்ளது.

ஆனால் புதிய திருத்தத்தின் கீழ், ஒரு அரசாங்க அதிகாரிக்கு (civil servant) இது மாற்றப்படுகின்றது.

முதற்கட்டப் பரிசீலனையை எட்டு நாட்களுக்குள் முடித்து, அகதிக் கோரிக்கையை அறுபது நாட்களுக்குள் நிறைவு செய்ய இந்த மாற்றம் அவசியமாவதாகச் சொல்லப்படுகின்றது.

ஆனால், இதுவே மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகின்றது.

அப்பீல் விசாரணைக்கு ஒரு சபை நியமிக்க புதிய சட்டம் இடமளிக்கின்றது. ஆனால் எவரது விண்ணப்பத்தை மேன்முறையீட்டுக்கு எடுக்கலாமென்பதைக் குடிவரவு அமைச்சரே தீர்மானிக்கும் உரிமை வழங்கப்படுவது அகதிகள் எதிர்காலத்தை அரசியல் மயமாக்கும் செயல் என்றும் கட்டிக்காட்டப்பட்டுள்ளது

கனடியத் தமிழர் தேசிய அவைக்கு ஜூன் 20 ஞாயிற்றுக்கிழமை தேர்தல்! 22 உறுப்பினர்கள் வாக்களிப்பில் தெரிவாவர்

தேசிய ரீதியாக 9 பேர்; மாகாண ரீதியில் 13 பேர்;
இளையோருக்கு 5 இடமும் பெண்களுக்கு 5 இடமும் ஒதுக்கீடு!

கனடாவில் நடைபெறவிருக்கும் தமிழர் தேசிய அவைக்கான முதலாவது தேர்தல் தொடர்பான விபரங்கள் அதிகாரபூர்வமாக கடந்த மாதம் 21ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இந்த மாதம் (ஜூன்) 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறும். வாக்களிப்பின் ஊடாக இருபத்தியிரண்டு உறுப்பினர்கள் தெரிவாவர். இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாதம் 5ஆம் திகதி இரவு 9 மணி வரை இவை ஏற்கப்படும்.

22 உறுப்பினர்களில் 9 பேர் தேசியப் பட்டியல் மூலம் நாடு தழுவிய ரீதியில் வாக்களிப்பின் வாயிலாகத் தெரியப்படுவர். இதில் 2 ஆசனங்கள் இளையோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 30 வயதுக்கு இடைப்பட்டோர் இளையோர் ஆவர். 2 ஆசனங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மிகுதி 5 ஆசனங்களும் பொதுப்பட்டியல் மூலம் தெரிவாவர்.

13 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையில், மாகாணப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவர்.

தமிழர்கள் கூடுதலாக வசிக்கும் ஒன்றாயோ மாகாணத்துக்கு ஏழு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மக்கள் வாக்களிப்பின் வாயிலாகவே தெரிவாவர். இந்த ஏழு இடங்களில் மூவர் பொதுப்பட்டியல் மூலமும், இருவர் பெண்களாகவும், இருவர் இளையோராகவும் அமைவர்.

கியுபெக் உட்பட கிழக்குக் கனடாவிலுள்ள மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் நால்வர் மாகாண பட்டியல் உறுப்பினர்களாகத் தெரிவாவர். இதில் ஒரு இடம் பெண்களுக்கும் ஒரு இடம் இளையோருக்குமானது. மிகுதி இரு ஆசனங்களும் பொதுப்பட்டியல் மூலம் தெரிவுக்குரியது.

மேற்குக் கனடாவில் அங்குள்ள மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இரண்டு உறுப்பினர்கள் மாகாணப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவர்.

கனடியத் தமிழர் தேசிய அவையின் யாப்புக்கு அமைய, 20 சதவீதம் பெண்களுக்கும், 20 சதவீதம் இளையோருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தேர்தலுக்கான செயற்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், பிராந்திய மட்டங்களில் அமையவுள்ள பிராந்திய கவுன்சில் (Regional Councils) உறுப்பினர்களுக்கான தேர்தலும் சம காலத்திலேயே நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்குக் கணிப்பை ஒழுங்காக நடத்திய கனடியத் தமிழர் தேர்தல் ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பே கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலையும் நடத்துகின்றது.

மேலதிக விபரங்களை www.tamilelections.ca இணையத் தளத்தில் அறியலாம். அல்லது 1 888 759 5002 இலக்கத்தை அழைக்கவும்.

"நாடு கடந்த தமிழீழ அரசு கட்டுமானத்துக்கு கனடாவில் வலுவை வழங்கி நிற்கும். கனடியத் தமிழர் வலுக் கட்டுமானமாக அமையவுள்ள கனடியத் தமிழர் தேசிய அவை, நாம் முன்னெடுக்கும் கனடா தழுவிய செயற்பாடுகளை அனைத்துத் தமிழர் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நேர்த்தியாகவும் வலுவுடனும் முன்னெடுக்கும் பணியை ஆற்றும்" என்று இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ●




செந்தி



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்



அடுத்த மாதம் (ஜூலை) ஒன்ராறியோவில் அழுவலுக்கு வரவுள்ள ஒருங்கிணைந்த விற்பனை வரி (HST), நடுத்தர மற்றும் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை அதிகரிக்கவுள்ளது. பெரும்பாலான பொருட்களுக்கும் 13 வீதம் வரியாகச் செலுத்த நேரிடுகின்றது. பத்திரிகை, புத்தகங்கள், காப்பி-தேநீர் குழந்தைகள் உடை, பெண்கள் சுகாதாரப் பொருட்கள் போன்ற சிலவற்றுக்கு மட்டும் விதிவிலக்குண்டு. ஆனால், இந்தப் புதிய வரியினால் ஒன்ராறியோ மாகாணத்தில் 600,000 பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்புண்டு என்றும், 47 பில்லியன் டாலர் முதலீடாகக் கிடைக்கும் என்றும் மாகாண முதலமைச்சர் டாலர்ன் மக்கனரி அறிவித்துள்ளார்.

ரொறன்ரோவின் கட்டணம் செலுத்தும் முதலாவது கழிவறை (coin-op toilet) தயாராகின்றது. ரொறன்ரோவில் Harbortfront பகுதியில் Queens Quay/Rees St இல் அமைக்கப்பட்டு வரும் இக்கழிவறை இந்த மாதத்துக்கு முன்னர் திறக்கப்படும். ஒரு தடவை இதனைப் பயன்படுத்த 25 சதம் கட்டணமாக இயந்திரத்துள் செலுத்த வேண்டும். ஒவ்வொரு தடவை பாவனைக்குப் பின்னரும் சுயமாகவே சுத்தம் செய்து, கிருமிகளை அழிக்கும் மருந்தடிக்கும் இயந்திரம் இங்கு பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த இருபது வருடங்களில் இவ்வகைக் கழிவறைகள் ரொறன்ரோ நகரமெங்கும் அமைக்கப்படவுள்ளது.

மிசிசாகா, பிராமிடன் நகரங்களை உள்ளடக்கிய பீல் பிரதேசத்தில் 236 பாடசாலைகள் இயங்குகின்றன. இங்கு 155,000 வரையான மாணவர்கள் கற்கின்றனர். நாற்பது மொழிகளைப் பேசுகின்ற இனக்குழுங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இரண்டாயிரம் வரையான பல்வேறு மொழிகளிலான அம்சங்களுடன் ஒரு இணையத்தளம் இதற்கென இயங்குகின்றது. எவராவது தமது பிள்ளைகளை இங்கு சேர்க்க விரும்பின், முதலில் அதன் இணையத்தில் www.peelschools.org என்ற முகவரியில் சென்று விபரங்களை அறியலாம்.

ரி. ரி. சி சப்வேக்களில் (ரயில் நிலையங்கள்) வாத்தியக் கருவிகளுடன் சிலர் பாடல் இசைப்பதைக் கவனித்திருப்பீர்கள். இவ்வாறு எவராவது செய்ய விரும்பினால் அதற்கு விண்ணப்பித்து, தேர்வில் சித்தி பெற்று லைசன்ஸ் பெறவேண்டும். 1979ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இதற்கென விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவு இடம்பெறும். இவ்வாண்டுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 25ஆம் திகதி வரை ஏற்கப்படும். தெரிவு ஆகஸ்ட் மாத பிற்பகுதியில் இடம்பெறும். மேலதிக விபரங்களை www.ttc.ca இணையத்தில் பார்க்க முடியும்.

கனடாவில் சிறைத்தண்டனை பெறும் பெண்களின் தொகை அதிகரித்துச் செல்கின்றது. குறிப்பிட்ட சில ஆண்டுகளில் சிறை செல்லும் பெண்கள் தொகை 50 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ஆனால், பூர்வீகக் குடி சமூகப் பெண்களின் சிறை அதிகரிப்பு 92 வீதமாகியுள்ளது. சிறைத் தண்டனை பெறும் பெண்களில் பெரும்பாலானவர்கள் மனோவியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதும், இவர்களின் கணிசமானோர் மனநோய் வைத்திய நிலையங்களில் அனுமதிக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் ரொறன்ரோவில் நடைபெறவிருக்கும் ஜி 8 மற்றும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு கனடிய அரசாங்கம் பாதுகாப்புக்கென மட்டும் ஆகக்குறைந்தது 833 மில்லியன் டாலர்களைச் செலவிடவுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்ராறியோவில் கூடும் இவ்வேளையில் பல வீதிகளும் கட்டடங்களும் பொதுமக்கள் பாவனையிலிருந்து மட்டுப்படுத்தப்படவுள்ளன. வெளிமாகாணங்களிலிருந்து ஆயிரக்கணக்கான நகரக் காவலர் பணியாற்ற இங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ரொறன்ரோ பிரதேசத்தில் ஒன்பது பாடசாலைகளுக்கு இந்த மாதம் முடுவிழா

அடுத்த கல்வியாண்டு இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கும்போது, ரொறன்ரோ கல்விச் சபையின் கீழுள்ள சில பாடசாலைகள் இயங்க மாட்டா. அவைகளை முடுவதென கல்விச் சபை முடிவெடுத்துள்ளது. மூடப்படும் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அவற்றுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு மாற்றப்படுவர்.

மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் விபரங்கள் வருமாறு: McCowan Road Junior Public School, Heron Park Junior Public School, Peter Secor Junior School, Silverthorn Junior Public School, Brooks Road Public School, Arlington Middle School, Blair Hall Junior School, Pringdale Gardens Junior Public School என்பன மூடப்படவுள்ளன.

Bloor Collegiate Institute உம் மூடப்படுகின்றது. இந்த இடத்தல் Kent Catholic School இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதியுயர் இடத்தில் மக்ஹில் பல்கலைக்கழகம்

கனடாவின் பல்கலைக் கழகங்களில் மக்ஹில் பல்கலைக்கழகம் முதலாமிடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்கலைக்கழகங்களின் முன்னணிப் பட்டியலிலும் மக்ஹில் இடம்பெற்றுள்ளது.

Life Science and biomedicine கல்வித்துறையிலும் மக்ஹில் பல்கலைக்கழகமே கனடாவின் அதியுயர் கல்வி நிறுவனமாக மதிப்பிடப்பட்டுள்ளது. Arts and humanities, Engineering and IT, Natural and Physical sciences ஆகிய கல்வித் துறைகளுக்கு கனடாவின் சிறந்த பல்கலைக்கழகமாக ரொறன்ரோ பல்கலைக் கழகம் தெரிவாகியுள்ளது.

Social Science கல்விக்கு பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் முதலிடத்தில் நிற்கின்றது.



**JUSTICE
FOR
SURESH**



நீதி கேட்கிறார் சுரேஷ்! உதவிக் கரம் நீட்டுங்கள்!

சுரேஷ் ஒரு கனடியப் பிரஜை. இனப்பற்று நிரம்பியவர். தாயக உறவுகளுக்கு உதவிட வேண்டுமெனும் ஆர்வம் கொண்டவர். கல்வியில் பிரகாசித்து வந்த நம்பிக்கை நட்சத்திரம்.

2006 ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி அமெரிக்க புலனாய்வுத் துறையின் வேண்டுகோளுக்கிணங்க கனடிய காவற் துறையினர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் இவரைக் கனடாவுள் வைத்துக் கைது செய்தனர். தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்பதே இவர் மீது சுமத்தப்பட்ட குற்றம். கணினி போன்ற பொருட்களை வாங்கிச் சென்று யாருக்கு வழங்கினார் என்று கேட்டு இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. கனடாவில் இவரது பிணை மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதி, இவரது கல்வித் தகைமை மற்றும் நன்னடத்தை ஆகியவைகளைக் கவனத்திலெடுத்து பிணையில் விடுத்தார்.

பிணையில் வெளியே வந்த சுரேஷ், தாம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதை எதிர்த்து வழக்கைத் தாக்கல் செய்தார். இதன் விளைவாக வேலையின்மையால் நிதிச் சுமையில் இருக்கும் இவர் வழக்குச் செலவுக்கு பெரும் நெருக்கடியிலுள்ளார். அவரது குடும்பத்தினரும் சில நண்பர்களுமே இதற்கு உதவி வருகின்றனர்.

அதேசமயம், தமது கல்வியைத் தொடர்ந்த சுரேஷ் பி.ஏ. மற்றும் எம். ஏ பட்டங்களைப் பெற்றதுடன், எம் பி. ஏ மாணவர்களுக்கான பகுதிநேர விரிவுரையாளராகவும் தகுதி அடிப்படையில் பல்கலைக் கழகத்தால் அமர்த்தப்பட்டார்.

தமது ஒன்பதாவது வயதில் கனடாவுக்கு ஓர் அகதியாக வந்த இவர், இங்கு கல்வி கற்கையில் பல புலமைப் பரிசுகளையும், கல்வித்துறை விருதுகளையும் பெற்றவர். வாட்டர்லு பல்கலைக் கழகத்தில் இலந்தரனியல் பொறியியல் துறையில் இளமானிப் பட்டத்தையும், பின்னர் கலைத்துறையிலும் இளமானிப் பட்டத்தையும் பெற்று வில்பிரட் லோரியர் பல்கலைக் கழகத்தில் வணிக முகாமைத்துவ முதுமானிப் பட்டத்தையும் பெற்றவர். Microsoft, NVIDIA, RIM போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். Microsoft நிறுவனத்துக்காக மாணவர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பும், பணியும் இவரிடம் வழங்கப்பட்டிருந்தது.

2004ஆம் ஆண்டில் தாயகம் சென்ற சுரேஷ், சிறுவர் சிறுமிகளுக்கான செந்தளிரில்லத்துடனும், வன்னிடெக் துறைசார் நிறுவனத்துடனும் தம்மை இணைத்துப் பல பணிகளை மேற்கொண்டார். 2004ஆம் ஆண்டின் கனாமியின் போது அங்கிருந்ததால் அதன் வலியை உணர்ந்து பல உதவிப் பணிகளில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டார். கனடா திரும்பிய பின்னர் இதற்கான பல திட்டங்களை அமைத்துச் செயற்பட முனைந்த வேளையில் அமெரிக்க புலனாய்வுத் துறையினரின் பிரச்சனைகள் எழுந்தன.

சுரேஷிற்கு எதிரான வழக்கு இரண்டு நோக்கங்களுக்குட்பட்டதாகப் பார்க்கப்படுகின்றது. தமிழ் இளைஞர் தாயகத்துக்குச் செய்யும் பணிகளை முடக்குவது ஒன்று, அடுத்தது, தமிழ்ப் பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தி இளையோர் செயற்பாடுகளைத் தடுப்பது. இது வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது.

சுரேஷ் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவாரானால், குறைந்தது 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இந்த வழக்கில் வெற்றி கிடைக்குமானால் பலரது அச்சமும் நீக்கப்பட்டு, புதிய நம்பிக்கையை அனைவருக்கும் வழங்கும். வெற்றிக்கான ஒத்துழைப்பையும் உதவியையும் சுரேஷ் நாடி நிற்கின்றனர். வழக்குச் செலவுக்கு நிதியுதவி செய்ய விரும்புவோர், www.justiceforsuresh.org என்ற இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது Paypal (credit card) அல்லது certified cheque மூலம் உதவலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வசிப்பவர்கள் உதவி விரும்பினால், Personal cheque அனுப்பலாம். இவைகளை அனுப்ப வேண்டிய முகவரி: Justice for Suresh, 38064-256 King St. North, Waterloo, On. M2J 2Y9, Canada



டாக்டர் எம். கே. முருகானந்தன்

சா.முன்
சா.பின்
மாத்திரைகள்

சா.முன், சா.பின் - நீரிழிவு மாத்திரைகளை முன்நிறுத்தி எழுத்தாள நண்பர் தெனியான் ஒரு பகிடி சொல்லுவார்.

இவர் ஒரு மருத்துவரிடம் சென்றபோது மருந்துகள் உறையில் போட்டுக் கொடுக்கப்பட்டன. அதில் மருந்துகள் தினமும் எத்தனை தடவை போட வேண்டும், ஒரு வேளைக்கு எத்தனை மாத்திரைகள் போன்ற குறிப்புகள் காணப்பட்டன.

அதற்கு மேலதிகமாக காணப்பட்ட குறிப்புத்தான் இவரை அசர வைத்தன.

"சா.முன் மருந்துகளைச் சாப்பிடலாம், ஆனால் சாவின் பின் எப்படிச் சாப்பிடுவது" என்று மருத்துவரைக் கேட்டாராம்.

இதைக் கேட்ட டொக்டர் மயங்காத குறை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

சாப்பாட்டிற்கு முன், சாப்பாட்டிற்கு பின் என்பதை மருத்துவமனை உதவியாளர் சுருக்கமாக சா.முன், சா.பின் என எழுதியதால் வந்த வினை.

இப்பொழுது எங்கு பார்த்தாலும் நீரிழிவு நோயாளிகள், எல்லோருமே மருந்துகள் சாப்பிடுகிறார்கள். பலருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள்.

அவற்றைச் சா.முன், சா.பின்! சாப்பிடுவதா என்ற சந்தேகம். பல மருத்துவர்கள் இது பற்றி எதுவுமே தங்கள் நோயாளிகளுக்குத் தெளிவாகச் சொல்லாததால் பலரும் சாப்பாட்டிற்கு பின்தான் எடுக்கிறார்கள்.

சா பின் அல்ல!"

நீரிழிவு மாத்திரைகள் இரண்டு முக்கியமான முறைகளில் செயற்படுகின்றன.

1. சதையியைத் தூண்டி அதிக அளவு இன்சலினைச் சுரக்கச் செய்து அதன் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவன.
2. மேலதிக இன்சலினை சுரக்கச் செய்யாது, ஏற்கனவே உள்ளதை கூடிய வினைத்திறனுடன் செயற்படச் செய்வது.

சாப்பாட்டிற்கு முன்: முதலாவது வகையான, இன்சலினைக் கூடியளவு சுரக்கச் செய்யும் நீரிழிவு மாத்திரைகளை சாப்பாட்டிற்கு முன்னர் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் உணவானது உண்டதும் சமிபாடடைந்து, உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன.

அவ்வாறு அதிகரிக்கும்போது அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இன்சலின் அதிகளவில் தேவை. எனவே இன்சலினைக் கூடுதலாகச் சுரக்கச் செய்யும் மாத்திரைகளை உணவுக்கு சுமார் 15 நிமிடங்கள் முன்னராகவே உட்கொண்டால், உணவின் பின் அதிகரிக்கும் இரத்த குளுக்கோஸ் அளவைச் சரிசெய்யத் தயார் நிலையில் இருக்கும்.

ஆயினும் இவற்றை உணவுக்கு நீண்ட நேரம் (சுமார் 1 மணி நேரம்) முன்புதான் எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்தால் இரத்தில் குளுக்கோஸ் குறைந்து களைப்பு, தலைச் சுற்று, வியர்வை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எனவே 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன் எடுப்பதே நல்லது. சல்பனையில்யூரியா (Sulphonylureas) வகை Glibenclamide, Glipizide, Glimcepride, Gliclazide போன்ற மருந்துகள் இந்த ரகத்தில் அடங்கும்.

சாப்பாட்டிற்கு பின்: இரண்டாவது வகையானவை இன்சலின் சுரக்கச் செய்வதை அதிகரிக்காது அதன் செயற்திறனை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்துபவை. இதில் மெட்போமின் மற்றும் தயசொலினிடயோன்ஸ் என இருவகை மருந்துகள் அடங்கும்.

பெரும்பாலான நோயாளிகள் உபயோகிப்பது மெட்போமின் மாத்திரை (Metformin) ஆகும். இது குருதியில் உள்ள குளுக்கோசை கலங்களுக்குள் கூடிய திறனுடன் உட்செலுத்துவதன் மூலம் குருதியின் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதன் மூலம்

நீரிழிவைக் கட்டுப்படுத்துகின்றது.

அதேபோல தயசொலினிடயோன்ஸ் (Thiazolidinediones) நோயாளிகளின் உடலின் இன்சலின் எதிர்ப்பை (Insulin Resistance) முறியடித்து, இன்சலினை கூடிய வினைத்திறனுடன் செயற்பட வைக்கும். அத்துடன் சரலில் இருந்து குளுக்கோஸ் வெளியேறுவதையும் தடுக்கிறது.

தயசொலினிடயோன்ஸ் ரகத்தைச் சேர்ந்த பயோகிளிடசோன் (Pioglitazone) மருந்து இங்கு இலங்கையில் Pioglit, Pionorm, Glizone, போன்ற பல வியாபாரப் பெயர்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இந்த இரண்டு வகை மருந்துகளும், இன்சலினை அதிகமாகச் சுரக்கச் செய்யாது. இதனால் இரத்தில் குளுக்கோஸ் அளவை சரியான அளவிற்குக் கீழ் குறைக்கமாட்டாது. எனவே இவற்றை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். ஆயினும் பசியின்மை, வயிற்றுப் பிரட்டு போன்ற விளைவுகள் வராமல் தடுக்கும் வண்ணம் உணவுக்குப் பின்னர் எடுப்பது நல்லது.

சாப்பாடுடன்: இதனைத் தவிர அக்கரபொஸ் Acarbose மற்றொரு வகை நீரிழிவு மாத்திரை உண்டு. இது நாம் உண்ணும் உணவில் உள்ள காபோஹைரேட் அடாவது மாப்பொருள் பதார்த்தங்கள் சமிபாடு அடைவதைக் குறைத்து அதன் மூலம் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்காமல் தடுக்கும்.

உணவுச் சமிபாட்டுடன் தொடர்புடைய மருந்து ஆதலால் இதனை உணவு உட்கொள்ளும் அதே நேரத்தில் உட்கொள்ள வேண்டும். முதல் வாய் உணவுடன் சப்பிச் சாப்பிடுவது சிறந்தது. சப்பிச் சாப்பிடப் பிரியமில்லாவிட்டால் சாப்பிட ஆரம்பிக்கும்போது சிறிதளவு நீருடன் விழுங்க வேண்டும்.

சா.முன், சா.பின் விடயம் இப்பொழுது உங்களுக்கும் தெளிவாகியிருக்கும் என நம்புகிறேன். சா.முன், சா.பின் என்பதை உ.முன், உ.பின் (உணவின் முன், உணவின் பின்) என எழுதினால் பிரச்சனை ஏற்படாது என நீங்கள் சொன்னால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

ஆனால் கீழே இருப்பவரின் கவலையிலும் நியாயம் இருக்கலாம்.

இவ்வளவு காலமும் அவளின் சாப்பாட்டைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு சாப்பாடே வெறுத்துப் போனவர் அவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ●

உலக அரங்கில் திடீரென ஒரு மாபெரும் நாடகத்தையே நடத்தி முடித்து விட்டது ஐஸ்லாந்தின் இஜப்ஜல்லாஜோகுல் எரிமலை. இந்த எரிமலை கக்கிய தீக்குழம்பு சாம்பல் மற்றும் புழுதி காரணமாக ஐரோப்பிய வான்பாதைகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக மூடப்பட்டன. நாளாந்தம் சுமார் 15,000 தொன் காபன்ரொட்சைட் வாயு புறப்பட்டது. இந்த எரிமலை கக்கிய புகை, நீராவி, சாம்பல் என்பன பல கிலோ மீட்டர் தூரத்துக்குப் பீச்சியடிக்கப்பட்டது. இந்தச் சாம்பலை விமான எஞ்சின்கள் உறிஞ்சினால் விமானங்களுக்குப் பேராபத்து ஏற்படுமென அஞ்சப்பட்டது. இதனாலேயே ஐரோப்பிய வான் பாதைகள் மூடப்பட்டன. இது சர்வதேச அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஐரோப்பா ஊடாக உலகின் பல பாகங்களுக்கும் செல்லும் விமானங்கள் யாவும் இடைநிறுத்தப்பட்டன. மனித இனத்தின் சிந்தனைக்கே இது சவாலாக அமைந்தது. விமானத்தில் பயணிக்கும் பொருளாதார வசதி இருந்தால் உலகின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குச் சொகுசாகச் செல்ல முடியும் என்ற எண்ணத்தையே இந்த எரிமலைத் தாக்கம் சிதற அடித்து விட்டது (we take it for granted that our comforts cannot be taken away is wrong).

வடஅமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் (twin towers) 2001 செப்டம்பர் 9ஆம் திகதி தாக்கப்பட்டபோது ஏற்பட்ட வான்வெளித் தாக்கத்தை உலகம் அறியும். அதற்குப் பின்னர் சிறிது காலம் மக்கள் மனதில் விமானப் பயணம் என்பது அச்சத்தைக் கொடுத்தது. ஆயினும், இப்படியான இயற்கையின் சீற்றம் நாட்கணக்கில் - ஏன் வாரக் கணக்கில் கூடப் பயணிகளின் வாழ்க்கையைக் கட்டிப்போடும் என ஒருவரும் எதிர்பார்க்கவில்லை.

அத்லாந்திக் சமுத்திரத்தில் பிரிட்டனுக்கும் கிரீன்லாந்துக்கும் இடையேயுள்ள சிறிய தீவு ஐஸ்காந்து. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய தீவு இது. யுரேசியன் மற்றும் வடஅமெரிக்க புவியியல் தட்டுகள் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இதனால் இங்கு எரிமலைகள் தாராளமாக உண்டு. இங்கு சுமார் 35 எரிமலைகள் காணப்படுகின்றன. ஐஸ்லாந்தின் நிலப்பரப்பில் சுமார் அரைவாசிக்கு மேலான பகுதி எரிமலைத் தாக்கத்தினால் உண்டானது. இது, மலைப்பாங்கான எரிமலைக் குழம்பினால் ஆக்கப்பட்ட வனாந்தரத்தையும், பயன்ற பிரதேசத்தையும், 11 வீதம் பாரிய பனிப்பாறைகளையும் (mountainous lava desert, wasteland, 11 percent three



கனகேஸ்வரி நடராஜா

ஐஸ்லாந்தின் எரிமலைத் தாக்கம் The effects of Island Volcanoes

large glaciers) கொண்டுள்ளது. இதன் 20 வீதப் பகுதி மந்தை மேய்க்கப் பயன்படுகின்றது. விவசாயத்துக்கு ஒரு வீத நிலம் மட்டுமே பயன்படுகின்றது. 800-900 ஆண்டளவில், அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 30 முதல் 40 வீத பிரதேசம் காடுகளாக இருந்ததாக புவியியல் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஆனால் இன்று காடுகளை இல்லை எனலாம்.

இப்போது மீள்வனமாக்கல் நடைபெற ஆரம்பமாகியுள்ளது. கரையோரப் பிரதேசங்களில் மாத்திரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்நாடு துருவத்துக்கு

5466 அடி. மார்ச் மாதம் 20ஆம் திகதி இது வெடித்த பின்னர், மீண்டும் ஏப்ரல் 14ஆம் திகதியும் வெடித்தது.

அனேகமாக, ஐரோப்பிய வான்பரப்பில் தினமும் 28,000 விமானப் பயணங்கள் இடம்பெறும். விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டால், பயணிகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மருந்துகள், மலர்கள், உணவுப் பொருட்கள் முதலியவற்றின் விநியோகமும் சர்வதேச ரீதியாகப் பாதிக்கப்பட்டது. ஆயிரக்க நாடான கென்னியாவிற்கு அதிக வருமானத்தை பெற்றுக் கொடுப்பது மலர்களின் ஏற்றுமதியாகும். இது

தடைப்பட்டதால் ஆயிரக்கணக்கான டாலர்களை இந்நாடு இழந்துள்ளது. விமானச் சேவைகள் தடைப்பட்டதால், 200 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் விமான நிலையங்களின் பங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது. சாதாரண மக்களின் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகத் தலைவர்களின் நிகழ்ச்சி நிரலில் கூட மாற்றங்கள் ஏற்படுத்த நேர்ந்தது. ரஷ்யாவில் விமான விபத்தில் பலியான போலந்து



மிகவும் அண்மையில் காணப்பட்டாலும் சுவாத்தியத்தைப் பொறுத்த மட்டில் அதிகம் குளிர் காணப்படவில்லை. வெப்ப நீரோட்டம் (gulf stream) இதனை அண்டிச் செல்வதால், மிதமான வெப்பத்தைக் கொண்ட கோடையும், (11°C) மிதமான குளிரைக் கொண்ட (0°) குளிர் காலத்தையும் காணக்கூடியதாகவுள்ளது. அடிக்கடி நிலநடுக்கம், எரிமலைத் தாக்கங்கள், பனிப்பாறைகள் வெடித்து வெள்ளம் ஏற்படுதல் இங்கு வருடம் முழுவதும் நடைபெறுகிறது.

ஐனாத்திலதி கேல் காட் சின்ஸ்கியின் இறுதிக் கிரியைகள் இந்நேரத்திலேயே இடம்பெற்றன. இதில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொள்ள முடியாமற் போனது. விமான விபத்து ஒன்றிலேயே போலந்து பிரதமரும் இறந்தமையால், பயணப் பாதுகாப்பில் இந்நாடு கூடிய கவனம் செலுத்த நேர்ந்துள்ளது.

ஐஸ்லாந்தை நெருப்பு-பனி நாடு (land of fire and ice) என வர்ணிக்கிறார்கள். ஐஸ்லாந்தின் எரிமலைகள் வெடித்து குழம்பு கக்குவதைப் பார்ப்பதற்காகவே உலகின் பல பாகங்களிலும் இருந்து உல்லாசப் பயணிகள் இங்கு விஜயம் செய்கிறார்கள். ஐஸ்லாந்தின் தெற்கிலும் மேற்கிலும் எரிமலைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நாட்டின் தென்கோடியில் இஜப்ஜல்லாஜோகுல் எரிமலை காணப்படுகின்றது. இதன் உயரம்

இஜப்கல்லாஜோகுல் எரிமலையின் தாக்கம் எப்போது முடியும் என்பதைத் திட்டவாடமாக கூறமுடியாதுள்ளது. இந்த எரிமலை கடைசியாக 1821ல் வெடித்தது. டிசம்பர் 1821 தொடக்கம் ஜனவரி 1823 வரை. அதாவது ஒரு வருடத்துக்கு மேலாக எரிமலைக் குழம்பு வெளியேறியது. இதற்கு அண்மையில் காட்லா என்னும் எரிமலை காணப்படுகின்றது. இதில் வெடிப்பு ஏற்படும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. ஆகவே, இவை உஷ்ணமான குழம்பையும், சாம்பலையும் கக்குப்போது பனிக்கட்டி உருகி வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. சாம்பல் புகை காரணமாக சூரிய ஒளி பூமியை வந்தடைவது தடுக்கப்படுகின்றது.

Tell the UN to investigate war crimes in Sri Lanka

AMNESTY INTERNATIONAL

One year after the end of the conflict in Sri Lanka, thousands of victims of human rights violations committed by both government forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) are being denied justice, truth and reparations.

The truth must be established about the extent of violations that occurred when the government prohibited independent monitoring. Disturbingly, so far the UN have failed to take any effective action to establish truth and demand accountability.

For lasting peace in Sri Lanka, there must be accountability. One year on, the situation for people caught up in the conflict shows no sign of improving:

- Some 80,000 people remain in camps and funds for their support are running out.

"Many thousands of civilians died. However, attempts by the government to cover up the full extent of the violations by prohibiting independent monitoring means that the numbers of deaths may even be in the tens of thousands."

Madhu Malhotra Amnesty International's Deputy Director for the Asia-Pacific.

- The rest of the 300,000 displaced civilians who have tried to resettle remain vulnerable and struggle to survive in communities where homes and infrastructure were destroyed.
- Thousands of people detained for suspected links to the LTTE remain in detention without access to the courts.
- The government continues to extend the state of emergency, restricting many basic human rights and freedom of speech.
- No meaningful action has been taken to investigate reports of war crimes.

Act now - sign our petition

Please sign the petition to the United Nations Secretary-General calling on the United Nations to establish an independent, international investigation to investigate human rights abuses in Sri Lanka.

We ask that:

- Allegations of war crimes and other crimes under international law be fully investigated and those found to be responsible be prosecuted before competent, impartial and independent criminal courts.
 - Survivors and the families of those killed be provided with full and effective reparations to address their suffering and to help them rebuild their lives.
- Impunity will continue in Sri Lanka unless the United Nations establishes an independent international investigation. ●

அப்போது, பூகோள வெப்பம் குறைவடைய வாய்ப்புகள் உண்டென விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதிலும் தீமைகளே அதிகம். ஐரோப்பாவின் பல பகுதிகளில் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டு கடும் பஞ்சமும், பொருளாதார நெருக்கடியும் ஏற்படலாம். ஐஸ்லாந்தில் ஏற்கனவே சாம்பல் படிவம் காரணமாக 20 முதல் 40 வரையான பண்ணைகள் மூடப்பட்டு விட்டன. இப்பிரதேசம் இன்று பேயறைந்த இடமாக (ghost town) மாறிவிட்டது.

இப்போது முப்பது கிலோ மீட்டருக்கு அப்பால் எரிமலையின் முணுமுணுப்பு (angry runmlings) கேட்டபடி இருக்கிறது. இது எரிமலையின் வாயில் (fissure) பாறைகள், துணுக்கைகள் அடைப்பதால் ஏற்படுவதாக ஐஸ்லாந்து பல்கலைக் கழகத்தைச் சார்ந்த Seimologist Bryndis Brads dottir எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இப்பொழுது ஏற்பட்ட நெருக்கடியை ஐஸ்லாந்து மக்கள் மிகவும் வெற்றிகரமாகக் கையாண்டுள்ளனர். இவர்களின் அவசரகாலச் சேவை (emergency setvice) முற்றிலும் தொண்டர்களால் (volunteers) ஆக்கப்பட்டது. 24 மணித்தியாலமும் இவர்கள் தொழிற்பட்டு இங்குள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர். அத்துடன், இப்பிரதேசப் பண்ணை நிலங்களையும் துப்புரவு செய்துள்ளனர். கிராமவாசிகள் எந்தப் பிரச்சனையுமின்றி அப்புறப்படுத்தப்பட்டனர். பண்ணைகள் மூடப்பட்டாலும் இதனை ஒரு தற்காலிகமான நடவடிக்கையாகவே மக்கள் கருதி அமைதியாக ஒப்புக் கொண்டனர்.

ஐஸ்லாந்தில் நாளாந்தம் காலநிலை அறிவிப்புகளுடன் சேர்ந்து நிலநடுக்கங்களும் அறிவிக்கப்படுகின்றன. ஆகவே இம்மக்களுக்கு இது ஒரு பழக்கப்பட்ட பிரச்சனை, தற்போது தீக்குழம்பு கக்கப்படுவது குறைந்துவிட்டது. பனிப்பாறைகள் உருகி ஓடிய வெள்ளப்பெருக்கு நின்று விட்டது. சாம்பலும் 90 வீதம் குறைந்துவிட்டது. உல்லாசப் பயணிகளைக் கொண்டு செல்லும் முகவர்கள் திரும்பவும் தங்கள் தொழிலை ஆரம்பித்து விட்டனர்.

ஆயினும், ஐஸ்லாந்து மக்கள் அவதானமாகவே இருக்கின்றனர். ஒருமுறை அனுபவப்பட்டால் அவதானமாக இருக்க வேண்டும் என்ற மனநிலை ஏற்படுவது இயல்பு. ஆகவே ஐஸ்லாந்து மக்களுக்கு மட்டுமன்றி ஐரோப்பிய நாட்டவர்களுக்கும் எரிமலைகள் பற்றிய பீதி இருக்கத்தான் போகிறது. ●

புதிய வரியை உச்சம் புத்திசாலித்தனமான முதியவர்கள்

றொன் (80) ஷேர்ளி (78) இருவரும் ரொறன்ரோவின் வடயோர்க் பகுதியில் வசிக்கும் திருமணமான முதிய தம்பதியர். கடந்த மாதத்தில் ஒரு நாள் இருவரும் ஸ்காப்பரோவிலுள்ள இறுதிச் சடங்கு நிறுவனமொன்றுக்குச் சென்று தங்களின் மரணத்துக்கான இறுதிச் சடங்குச் செலவுக்கென பதினையாயிரம் டாலர்களுக்கு (15,000) ஒரு காசோலையை முற்கூட்டியே வழங்கினர்.

எவரும் தமது இறுதிச்சடங்குக்கென ஒரு தொகை பணத்தைச் சேமிப்பில் வைத்திருப்பதோ, ஒரு நிறுவனத்தில் வைப்பிலிருவதோ புதினமான ஒரு விடயமல்ல. ஆனால், கடந்த மாதத்தில் பலர் இவ்வாறு செய்ததுதான் இங்கு முக்கியமானது.

இதற்குக் காரணம், அடுத்த (ஐ"லை) மாதம் முதலாம் திகதி ஒன்றாயியோ மாகாணத்தில் அமுலுக்கு வரவுள்ள எச். எஸ். ரி எனப்படும் ஒருங்கிணைந்த விற்பனை வரிதான். இறுதிச்சடங்குக் கட்டணத்துக்குத் தற்போது ஐ. எஸ் ரி எனப்படும் ஐந்து வீத வரி மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால் ஐ"லை மாதத்திலிருந்து இதற்கு எச். எஸ். ரி எனப்படும் பதினமூன்று வீத வரி செலுத்த வேண்டும்.

உதாரணமாகப் பார்ப்பதானால், ஆயிரம் டாலருக்கு இப்போது 50 டாலரே வரியாகச் செலுத்த வேண்டும். ஆனால் அடுத்த மாதத்திலிருந்து ஆயிரம் டாலருக்கு 130 டாலர் வரியாகச் செலுத்த வேண்டும். சராசரியாக ஒரு இறுதிச் சடங்குக்கு 7,000 டாலர்களுக்கு மேலாகக் கட்டணம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர், எவராவது இறுதிச்சடங்குக்கு முற்கூட்டியே கட்டணம் செலுத்திவிட்டால், 13 வீத வரியிலிருந்து தப்பிவிடலாம். இறப்பதற்கு முன்னரே ஒரு தொகை பணத்தைச் சேமிக்க இது வழிசெய்கின்றது. "அது மட்டுமல்ல, எல்லாம் ஒழுங்காகவுள்ளது என்பதால் மனதுக்கு ஒருவகை அமைதியும் கிடைக்கிறது" என்று கூறுகிறார் ஸ்காப்பரோ ஓக்டன் இறுதிச் சடங்கு நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் கார்வி.

என்றோ ஒரு நாள் இறப்பது நிச்சயம் என்பதால், முதியவர்கள் திட்டமிட்டு கட்டணத்தை முற்கூட்டியே செலுத்துகின்றனர். இந்த மாத இறுதிக்குள் மேலும் பலநூறு பேர் இவ்வாறு செய்யலாமென இறுதிச் சடங்கு மண்டப நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.



அ. முத்துலிங்கம்

வாழ்த்துகள் அனுப்புவது

சமீபத்தில் என் நண்பர் ஒருவருக்கு சட்டப்படி மணவிலக்கு கிடைத்தது. அது அவருக்கு சுலபமாகக் கிடைக்கவில்லை. இரண்டு வருட போராட்டத்தின் பின்னர்தான் கிடைத்தது. இவரும் மணவியும் இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் கூட்டாகக் கொடுத்தது என் ஊகத்தில் 50,000 டாலர் இருக்கலாம். நண்பர் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார். அவருக்கு வாழ்த்து அனுப்புவதா அல்லது அனுதாபம் தெரிவிப்பதா என்று எனக்கு தெரியவில்லை. பிரிவு எப்படி மகிழ்ச்சியை கொடுக்கமுடியும்? நாள் ஒன்றுமே செய்யவில்லை, அப்படியே விட்டுவிட்டேன்.

இன்னொரு நண்பர் தன்னுடைய 47வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினார். அவர் மணவியுடன் பக்கத்தில் நின்றபோது சிரித்ததுபோலத்தான் பட்டது. ஆகவே வாழ்த்து அனுப்புவதென்று முடிவு செய்தேன். வாழ்த்து அட்டைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவை நான் சொல்ல நினைப்பதை ஒருபோதும் சொல்லவில்லை. இதுதான் நான் நண்பருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தி.

'என் மனைவி என்னை மா வாங்கி வரும்படி சுப்பர்மார்க்கெட்டுக்கு அனுப்புவார். வழக்கம்போல என்ன மா என்பதைச் சொல்லவில்லை. ஒரு துண்டில் 'மா' என்று ஒற்றை எழுத்து வார்த்தையை எழுதி என்னிடம் தந்திருந்தார். பேப்பரில் நிறைய இடம் இருந்தது. பேனையிலும் மை இருந்திருக்கும், கையும்கூட உளைவெடுத்திராது. மா என்பதை நீட்டி வேறு விவரங்களும் தந்திருக்கலாம், ஆனால் அவர் அப்படிச் செய்யார். திருவள்ளூருக்கு தான் பெரிய போட்டி என்று மனதிலே நினைப்பு. எத்தனை விதமான மா இருக்கிறது. நான் எதை வாங்குவது, எதை விடுவது?

முட்டை வாங்கப் போனாலும் இதே பிரச்சினைதான். வெள்ளை முட்டை, சிவப்பு முட்டை, ஒமேகா 3 சிவப்பு முட்டை, ஒமேகா 3 வெள்ளை முட்டை, நாட்டுக்கோழி முட்டை, கூட்டுக்கோழி முட்டை இன்னும் எத்தனையோ வகை. பால் வாங்கப் போனாலும் பிரச்சினை ஒழியாது. முழுப் பால், 1% கொழுப்பு அகற்றிய பால், 2% கொழுப்பு அகற்றிய பால், லக்டோஸ் மட்டும் அகற்றிய பால், லக்டோசும் கொழுப்பும் அகற்றிய பால் இப்படி அதிலும் பல வகை.

சுப்பர்மார்க்கட்டில் மா பக்கெட்டுகள் அடுக்கியிருக்கும் தட்டுக்கு முன் நின்று அண்ணாந்து பார்த்தேன். Wheat flour, self rising floor, bleached, unbleached, all purpose floor என எத்தனையோ வகை. ஒரு தட்டு நிறைந்து பக்கத்து தட்டிலும் தொடர்ந்தது. அப்பொழுது பார்த்து கடவுள் அனுப்பியதுபோல எனக்கு பக்கத்தில் ஒரு நடுத்தர வயது அம்மையார். அவருடைய உடை, ஒப்பனை, காலணி, கைப்பை எல்லாம் அவர் அலங்காரத்திலும், தன் தோற்றத்திலும் அக்கறை எடுப்பவர் என்பதை உணர்த்தியது. சுப்பர்மார்க்கெட்டில் எந்த வரிசையில் என்ன ஒழுங்கில் சாமான்களை அடுக்கியிருப்பார்களோ அதே ஒழுங்கில் பட்டியலை தயாரித்து வந்திருந்ததால் அதைப் பார்த்து அதி விரைவாக தள்ளுவண்டிவை நிறைத்தபடியே நகர்ந்தார். ஒரு முடி வெட்டுபவரிடம் எப்படி முடி வெட்டவேண்டும் என்று சொல்வோமோ அப்படி விவரமாக என்னுடைய பிரச்சினையை அவரிடம் சொன்னேன். அவர் all purpose flour ஐ வாங்கச் சொன்னார். ஏனென்றால் அதை எல்லா விதமான தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

ஆகவே, என்னருமை நண்பரே, தம்பதியரே, உங்களுக்கு என்னுடைய all purpose வாழ்த்துக்களை அனுப்பி வைக்கிறேன். அதாவது உங்களுக்கு என்ன விதமான தேவைகள், ஆசைகள், விருப்பங்கள் உள்ளனவோ அவை எல்லாவற்றிற்கும் பொதுவாக இந்த வாழ்த்துக்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

என் வாழ்த்துக்களுக்கு காலாவதி தேதி இல்லை. ஆகவே இந்த வாழ்த்துக்களை நீங்கள் ஆண்டாண்டு காலமாக உபயோகித்துக் கொள்ளலாம். உங்கள் ஆசைகளும் விருப்பங்களும் ஆண்டுதோறும் மாறும்போது வாழ்த்துக்களையும் புதுப்பித்துக் கொள்ளலாம். உங்கள் மனம் முழுக்க உவகை நிறைந்து நீங்கள் இணைந்து வாழும் ஒவ்வொரு நாளும் என்னை நிறைவடையச் செய்யும்.' ●



எஸ். ஜெகதீசன்

உருளிப்பட்டை



இதுவரை எம்மில் எத்தனைபேருக்கு உருளிப்பட்டை என்றால் என்ன என்று தெரியும்?

ஆங்கி, வட்டகை, பலுக்கல் என்ற பெயர்கள் கூட அதற்கு உண்டு என்றால் நம்புவார்களா?

ஆனால் 'டயர்' என்றால், உடனடியாகவே அதனை கிரகிப்பதுதான் ஆச்சரியம்! இங்கிலாந்தில் Tyre என்பது தவறு, அமெரிக்காவில் Tyre என்பது தப்பு என எம்முன் உருள்பவரும் உண்டு.

சாதாரணமாக அன்றாடம் வாகனங்களை உபயோகிக்கும் வழக்கமுள்ள பலர் கூட என்றாவது வாகனத்தின் உருளிப்பட்டைகள் மீது கவனம் செலுத்துவது அசாதாரணமாகிவிட்டது.

உருளிப்பட்டைகளின் பக்கவாட்டில் பல தகவல்கள் குறியீடுகளாக வளையவரும். ஆனால் அதனைப் பற்றி எவ்வித அக்கறையுமின்றி சாரதிகள் பலரே சமூன்று திரிவதுதான் விசித்திரம்.

ஒருவேளை குனிந்து பார்ப்பதற்கு வண்டி இடைஞ்சல் தரும் என நினைப்பார்களோ? யாரறிவர்!

0606 - 32 PSI - 109 T - P265/60 R 18 Temp 'A' - Tract 'AA' - உருளிப்பட்டைகளில் குறி சுடப்பட்டு புடைத்திருக்கும். இவை வாகனங்கள் நின்றாலும் எவர் கண்களிலும் நிற்பதில்லை.

உருளிப்பட்டையின் உற்பத்தி திணத்தை அதில் நான்கு எண்கள் பிரதிபலிக்கின்றன.

முதலிரு எண்களும் மாதத்தையும் பின்னிரு எண்களும் வருடத்தையும் தெரிவிக்கும். இங்கு உதாரணமாக 0606 என்றிருப்பது ஆறாவது மாதத்தையும் 2006 ம் ஆண்டையும் குறிக்கும்.

உருளிப்பட்டையின் ஆயுட்காலம் நான்கு வருடங்கள் ஆகும்.

32 PSI என்பது உருளிப்பட்டை உள்வாங்கக்கூடிய காற்றின் அழுத்தத்தை அறிவிக்கும். இவ் எண்கள் வாகனங்களுக்கு ஏற்ப வேறுபடும். Pounds per Square Inch யின் சுருக்கம்தான் PSI.

PSI யின் உயர்மட்ட அழுத்த அளவிலும் சிறிது குறைவான பாவனை எனினும் பாதகமிராது. அதாவது, 32PSI=28PSI, 44PSI=35PSI, 50PSI=44 PSI. உயர்மட்டத்திலும் உயர்வது ஆபத்தானது.

வாகனத்தில் ஏற்றக்கூடிய பாரத்தின் எடையின் அட்டவணையை அடையாளப்படுத்துவது 109T. இது போன்றிருந்தால் 2271 இறா/1030 கிலோ பாரத்தை தாங்கும் வலுவுள்ளது என்று அர்த்தம்.

எண்கள் பாரத்தையும் தொடரும் எழுத்து சமூல் வேகத்தின் உச்சத்தையும் குறிக்கும். சகல உருளிப்பட்டைகளுக்கும் இது ஒரே மாதிரி இருப்பதில்லை. அட்டவணையும் வேறாகும்.

உங்கள் உருளிப்பட்டையின் அளவு என்ன என்று தெரியுமா என்றால் என்ன செய்வோம்?

பாவனையிலிருக்கும் உருளிப்பட்டைகளில் உள்ள P265; / 60 R 18 என்பதைப் பார்த்து விட்டு எம்மில் பலர் புதிதாக வாங்கும் பொழுது அதனை அப்படியே ஒப்பித்துவிடுவோம்.

P265; / 60 R 18 என அந்த இலக்கங்களிருப்பின் அவை குறிப்பவை எதனை?

P = பயணிகள் வாகனம், 265பருமன் மி.மீட்டரில், 60 cau/gUk விகிதாசாரம், R = உருளிப்பட்டையின் ஆரம், 18 அங்குல சில்லுக்கு ஏற்றது.

உருளிப்பட்டையின் வெப்பத்தைத் தாங்கும் சக்தியை அடையாளப்படுத்துவது - Temp A. Tract 'AA' என்றிருப்பது உராய்வு தன்மையை அல்லது மேற்பரப்பில் இழுபடுவதை குறிப்பது.

சகல கால நிலைக்கும் ஏற்றது M + S என குறிப்பிடப்பட்டிருக்கும். (Mud & Snow).

நல்ல நிலையில் உள்ள உருளிப்பட்டையின் விளிம்பு ஒரு சதத்திலுள்ள CANADA என்ற எழுத்துகளையோ அல்லது தீக்குச்சியின் மருந்துப் பகுதியையோ முற்றாக மறைக்க வல்லது.

அதென்னவோ தெரியவில்லை. ஒவ்வொரு மனிதனும் தீர்மானிக்க முடியாத வேகத்தில் சமூன்று கொண்டே இருப்பதாகக் காட்டிக்கொள்ளவே பிரியப்படுகின்றான்.

அதனால் தானோ என்னவோ எந்தவொரு கிராமத்துச் சிறுவனும் காலாகாலமாய் குச்சொழுங்கைகளைக் கூட நெடுஞ்சாலைகளாக்கி பழைய உருளிப்பட்டையுடன் உலகெங்கும் உழல்வது காலம் துரத்தாத அடையாளமாகி விடுகின்றது. ●

கடந்த மாதத்தின் முன்று அதிசயங்கள்!

கடந்த மாதம் விபத்துக்குள்ளான லிபிய விமானத்தில் பயணம் செய்த 104 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். பத்து வயதான ஒரு சிறுவன் மட்டுமே உயிர் தப்பினான். தென்னாபிரிக்க ஜோன்ஸ்பேர்க்கிலிருந்து லிபியாவின் தலைநகரான திரிபொலிக்குச் சென்று கொண்டிருக்கையில் இந்த விமானம் வீழ்ந்து நொருங்கியது. நெதர்லாந்தைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுவன் எவ்வாறு காயங்களுடன் தப்பினான் என்பது ஓர் அதிசயமென்று கூறுகின்றனர் விமான நிறுவனத்தினர்.

சீனாவின் குபி மாணத்தில் உயர்மாடிக் கட்டடத்தின் எட்டாவது மாடியிலிருந்து தவறி விழ்ந்த 6 வயதுச் சிறுவன் உயிர் தப்பியுள்ளான் அவனது காதுகளே அவனைக் காப்பாற்றியுள்ளன. தூக்கத்திலிருந்து விழித்த மிங்மிங் என்னும் இச்சிறுவன் தனது பாட்டனாரைத் தேடி யன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது தவறி விழ்நேர்ந்தது. ஆனால் நிலத்துக்கு நாறு அடி உயரத்தில் அவனது இரண்டு காதுகளும் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இடையில் சிக்கியதால் நிலத்தில் விழாது தப்பியுள்ளான்.

இந்தியாவின் ஓசா மாநிலத்தின் புவனேஸ்வரத்தில், பிறந்த குழந்தையொன்றில் தூர்நாற்றம் வீசியதால் அக்குழந்தை இறந்து விட்டதாக டாக்டர் சொல்ல, மருத்துவத் தாதி அதனை குப்பைத் தொட்டியில் வீசி விட்டார். ஆனால் குழந்தையின் தாயார் பிரமிளாதேவி குப்பைத் தொட்டியைச் சென்று பார்த்தபோது குழந்தை உயிருடன் கிடந்தது. டாக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தாதி மீது விசாரணை நடைபெறுகின்றது.

பதின்ம ஆண்டு நுழைவு

வல்வை வரலாற்றுக் காப்பகத்தின் பதின்ம ஆண்டு நுழைவு வைபவம் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி காலையிலிருந்து இரவு வரையும் ஸ்காபரோ பீட்டர் & போல் விருந்துபசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஈழத்து வரலாற்றுக் கண்காட்சி, இயல் இசை நிகழ்வு, இரவு விருந்து ஆகியவை முக்கிய நிகழ்ச்சிகளாக இடம்பெறும். மேலதிக விபரங்களுக்கு www.vvhistory.com அல்லது தொலைபேசி இலக்கம்: 416 438 7650.



பொன்னையா விவேகானந்தன்

நாழிகைச் சுவடி

4

இடைஞ்சல் நானாறு

உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

மறுத்துரைப்பதையே பிறவி இயல்பாகக் கொண்டவர் கூட இதை மறுக்க முடியாது.

உலக உயிர்களின் தொடர்ச்சியான இயக்கம் சட்டென நின்று விட்டால், உலக இயக்கமும் நின்று விடுகின்றது. உலகமே உயிர்கள், உயிர்களே உலகம். உயிருலகம் மேன்மையுற, ஆக்கம் தரும் நற்செயல்களும் நடைபெறுகின்றன. அழிவு தரும் செயல்களும் நடைபெறுகின்றன. இதில் எது உலக இயக்கத்திற்கு உதவுகின்றது?

அறம் அறிந்தோர் அறிவின் வழி நின்று கூறும் முடிவு இதுதான். உலக மக்களில் உயர்ந்தோர் ஆற்றும் அரும் பணியே உலக இயக்கத்தின் ஒப்புற்ற பொருளாகின்றது. அறிவின் வளர்ச்சிப் படிநிலைகள், ஒவ்வொன்றும் 'நல்லன செய்' என்றே கூறுகின்றது.

செய்ய வேண்டிய நல்ல செயல்கள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன, இதைப் பலர் அறிந்தே இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் ஆரம்பிக்கின்றனர். ஆரம்பிப்பவர்களிலும் வெகுசிலரே நிறைவேற்றுகின்றனர். நல்ல செயலுக்கு நானாறு இடைஞ்சல்' நம் சமூகத்தின் பட்டறிவுச் சாரம் இது. இதை உணர்ந்த பலரும் "நற்செயலர்கள்" ஆக முனைவதில்லை.

விருப்போடு நற்செயல் ஆற்ற முயன்ற பலரை இச் சமூகம் சொற்களாலும் கற்களாலும் அடித்தே கொன்றிருக்கின்றது. இதை அறிந்து அச்சமடைந்திருந்தால் சோக்கிரட்டிஸ் கொல்லப்பட்ட பின் உலகில் உயர்ந்தோர் எவரும் உருவாகியிருக்க மாட்டார்கள். அச்சத்திற்கும் ஆசைக்கும் அப்பாற்பட்ட உயர் பிறவிகள் உலக இயக்கத்தின் ஒளிவிளக்குகளாகத் தோன்றி மறைந்தவாறே இருக்கின்றனர்.

மக்களின் கடன் நற்செயல்கள் புரிவதே.

விதை விதைக்கின்றபோது இது முளை கொள்ளுமா? பயிராக வளருமா? பூக்குமா? காய்க்குமா? கனியாகுமா? என ஐயப்பட்டுக் குழம்பிக் குட்டையில் விழுந்தால் நற்செயல்களை யார் புரிவர்? உலகத்தை யார் இயக்குவர்? பலனை எதிர்பாராதே கடமையைச் செய் இக் கீதை மொழியே உலக உயிர்ப்பின் அடிநாதம்

செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே ஐய மறாஅர் கசடிண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவல்லோரே யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே: அதனால் உயர்ந்த வட்டத் துயர்ந்திசினோர்க்கும் செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற் றொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும், தொய்யா வுலகத்து நுகர்ச்சி இல்லையெனில் மாறிப் பிறப்பினி ன்மையும் கூடும். மாறிப் பிறவாராயினும் இமயத்துக் கோடு உயர்ந் தன்ன மிசைநட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தலறத் தவத்தலையே. (புறம் 214) கோப்பெருஞ்சோழன்

அறச்செயல்களை செய்வோமா, விடுவோமா என ஐயம் கொண்டு குழம்பி முயற்சி குன்றியிருப்போர் தெளிவற்றவர். மிகவும் அரிய செயலான யானை வேட்டைக்குப் புறப்படும் ஒரு வேடன், தன் விருப்பப்படி, தன் பெரும் முயற்சியால் வேட்டையாடி, யானையைப் பெறுகின்றான். காடை வேட்டைக்குச் செல்லும் ஒருவன் காடையைப் பிடிக்க முடியாமல் வெறுங்கையோடு திரும்புகின்றான்.

ஆகவே பெரிய ஒரு முயற்சி வெற்றி பெறாது என்றோ, சிறிய ஒரு முயற்சி வெற்றி தரும் என்றோ உறுதி கூற முடியாது. பயனை அளவிடாது, மக்கள் நற்செயல்கள் செய்வதையே முதன்மையாகக் கொள்ள வேண்டும். தடைகளை எண்ணித் தயங்குதல் அறமாகாது. இவ்வாறு நன்மை செய்வோர் தேவர் உலகத்திற்குச் செய்வர். இதில் நம்பிக்கை அற்றோர் மறுபிறப்பில் இன்பம் அடைவர். இதிலும் ஐயம் இருந்தால் இமயத்தின் சிகரம் போல் தம்புகழை உயர்த்தி குற்றம் அற்ற உடலோடு இறப்பர்.●

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும் கூட தகவல்தான்.

ஊரார் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே...

மற்றொருவர் நடத்தும் விழாவில் தங்கள் விழா அழைப்பிதழ் விநியோகிப்பவர்கள், தங்கள் நிகழ்ச்சி டிக்கட்டுகள் விற்பவர்கள் பற்றி இப்பகுதியில் எழுதியுள்ளோம்.

அந்த வரிசையில் இன்னுமொன்று: இது புது ரகம்.

கடந்த மாதம் ஸ்காப்பரோவிலுள்ள மண்டபமொன்றில் இரண்டு நாட்கள் அடுத்தடுத்து வெவ்வேறு விழாக்கள். முதல் நாள் விழாவில் என் போட்டால் எண்ணெயாகும் சனக் கூட்டம். இரண்டாம் நாளோ இலையான் கலைக்கும் சனம்.

இரண்டாம் நாள் விழா பற்றிய விபரத்தை முதலாம் நாள் விழாவில் அதன் அமைப்பாளர்கள் அறிவிப்புச் செய்ய மறுத்தாலேயே தங்களுக்குச் சனம் வரவில்லை என்று ஒரு 'கலைஞர்' மேடையில் ஒப்பாரி வைத்தபோது பார்க்கப் பாவமாக இருந்தது.

இன்னொருவர் நடத்தும் விழாவில் 'ஓசி' விளம்பரம் கேட்பவர்களை எவ்வாறு அழைக்கலாம்? தலைப்பைப் படியுங்கள்!

மகளிர் விவகார அமைச்சுக்கு ஆண்களே அமைச்சர்கள்

மகிந்த ராஜபக்சவின் புதிய அமைச்சரவை அண்மையில் பதவியேற்றது. இதில் மகளிர் விவகார அமைச்சும் ஒன்று.

மகளிர் பிரச்சனைகளைக் கண்டறிந்து அதற்குரிய வழிமுறைத் திட்டங்களைத் தயாரித்து துரிதமாக நடைமுறைக்குக் கொண்டு வருவதே இந்த அமைச்சின் முக்கிய பணி.

மகளிர் விவகார அமைச்சராக கரலியத்த பதவியேற்றுள்ளார். பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா. இருவருமே ஆண்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

மகளிர் அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளுக்கு மகிந்தவுக்கு ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் அகப்படவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளனது எதிர்க்கட்சி. இதனைத் தட்டிக் கேட்கும் சுதந்திரம்கூட அரசு தரப்பும் பிக்கள் எவருக்குமில்லை என்றும் எதிர்க்கட்சியினர் சாடியுள்ளனர். "நடப்பதோ ஹிட்லர் ஆட்சி. ஏதாவது சொன்னால் ஜனாதிபதியிடமிருந்து சமஸ்கிருதத்தில் அர்ச்சனை கிடைக்கும்" என்றாராம் பதவியிழந்த அமைச்சர் ஒருவர்.

இது எப்பிடி இருக்கு?

ஜெ. ஈழத்தமிழர் விரோதி மு.க மோசமான துரோகி

கோவையில் இந்த மாத இறுதியில் மு.க நடத்தும் காணிவல் மாநாட்டு ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தியாகியுள்ளனவாம்.

மேற்கூலக நாடுகளிலிருந்து புத்தி(யாக) சீவிப்பவர்கள் என்ற பெயரில் ஒரு பட்டாளம் மாநாட்டுக்குச் செல்லத் தயாராகின்றது.

பலர் தங்கள் மனைவிமாருடன் செல்கின்றனர்.

அமெரிக்காவிலிருந்து செல்லும் ஓர் அன்பரை நியூயோர்க்கில் ஒரு வர்த்தக நிறுவனத்தில் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது.

"பயண டிக்கட், தங்குமிடம், விருந்துகள், சுற்றுலா என்று எல்லாமே தமிழக அரசுச் செலவு. அமெரிக்கா வந்து இருபது வருடங்களாகிவிட்டது. சந்தர்ப்பத்தைத் தவற விட விரும்பவில்லை, 12 வயது மகனுக்கும் டிக்கட் தந்துள்ளார்கள் (இது போனால்)" என்று சொல்லி நெளிந்தார்.

மாநாடு ஆரம்பமாக முன்னரே அதன் வண்டவாளம் தண்டவாளம் ஏறுகின்றது. போய்வந்த பின்னர் ஒளிப்படங்களுடன் அறுவைக் கட்டுரைகளைச் சிலர் எழுதுவர். படித்து மகிழலாம்!

கடந்த மாதம் 18ஆம் திகதி செந்தமிழன் சீமானின் 'நாம் தமிழர்' கட்சி ஆரம்ப நிகழ்வுக்கு 75,000 அதிகமான இளையோர் பங்கேற்றுச் சாதனை படைத்தனர்.

இந்த எண்ணிக்கையை முறியடிக்க வேண்டுமென கழகத் தொண்டர்களுக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

"ஜெயலலிதா ஈழத்தமிழர் விரோதி; ஆனால், கருணாநிதி மோசமான துரோகி" என்று சீமான் சொன்னதற்குப் பதில் கூறவில்லையே!

உதாசனன் உலா விருந்து

மே 5ல் பிறந்த இரட்டையர் ஈழமகள் - புலிமகள்

மே மாதம் 5ஆம் திகதி தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். தமிழீழ விடுதலைப் புலிகள் பிறப்பெடுத்த நாள் இது.

இந்த வரலாற்று நாளன்று - 2010 மே 5ஆம் திகதி, புகலிட நாடொன்றிலுள்ள ஊடகவியலாளர் ஒருவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தனர்.

மே 5ஆம் திகதியை மறவாத அந்த தமிழணர்வுப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஈழமகள், புலிமகள் என்று பெயரிட்டு மகிழ்ந்துள்ளனர்.

ஈழமகள் என்பதை ஆங்கிலத்தில் Eezhamakai என்று, அதாவது 'ழ' எழுத்துக்கு ஆங்கிலத்தில் 'zha' என்று அட்சரம் பிசகாது எழுதியுள்ளனர் குழந்தையின் பெற்றோர்.

பாடசாலையில் 'zha' எழுத்து பிரச்சனையாக வராதா என்று நண்பர் ஒருவர் கேட்டதற்கு, என் மகள் மூலமாவது தூய தமிழ் எழுத்தை (ழ) வெளிநாட்டவர்கள் அறியட்டுமே என்று பெருமையுடன் பதிலிறுத்தார் தந்தை.

இளம் பெண்ணின் வயிற்றுள் கத்தி - கரண்டி - பந்துரிகை

26 வயது இளம் பெண்ணுக்கு தொடர் வயிற்று வலி. எந்தச் சிகிச்சையும் பயனளிக்காததால் அவருக்கு லக்னோ வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.

என்ன ஆச்சரியம்! 6 அங்குல நீளமான கத்தி, 4 அங்குல நீளமான கரண்டி, இரண்டு பந்துரிகைகள் (toothbrush) உட்பட இன்னும் பல சின்னச்சின்ன பொருட்கள் வயிற்றுள் இருந்து மீட்கப்பட்டன.

இந்தியாவின் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் கடந்த மாதம் 23ஆம் திகதி சத்திர சிகிச்சைக்குள்ளான பெண்ணின் பெயர் சீமா.

"சீமாவுக்கு மனநிலைக் கோளாறு உள்ளது. அவரது வயிற்றுள்ளிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் வீட்டிலிருந்து காணாமற் போனவை" என்று வாக்குமூலம் அளித்துள்ளார் அவரது தந்தையான முகம்மது யாசின்.



கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம்

கடவுள் கையில் ஆயுதங்கள்

சத்தி யத்தின் அன்னை, மனச்
சாட்சி! அதனை மதித்தொழுகும்
உத்தமப் பண்பை நாம் பெற்றால்
ஒற்றுமை நம்முள் உருவாகும்!
ருத்திர மைந்தர்க ளாய்எழுவோம்!
உலுத்தர் கொடுமைகள் வென்றிடுவோம்!
எத்தர் கைளில் எரிந்தழியும்
ஈழத் தாய்மண் மீட்டிடுவோம்!

வன்னியில் வாழ்ந்தோர் நான்குலட்சம்!
வந்தோர் முகாமுள் மூன்றுலட்சம்!
என்ன ஆனார் ஓர்இலட்சம்?
எதிரி குண்டால் அழிந்தார்கள்!
மன்னார் எல்லை நாச்சிக்குடா
மனிதப் புதைகுழி போற்பலவும்
இன்னும் அம்பலமாகி, எங்கள்
இயலா மைக்குச் சாட்சிசொலும்!

‘போரில் பதினை யாயிரம்பேர்
புலிகள் சரணடைந் தார்’ என்றான்!
ஓரிரு மாதம் சென்றபின்னர்
“உள்பதி னோரா யிரம்” என்றான்!
ஈரிரண் டாயிரம் புலிஇளையோர்
இதுவரை இப்படிக் கொலையுண்டார்!
ஊருல கரசாம் ஐ.நாவும்
உறக்கம் போன்றே நடிக்கிறது!

ஒருவர் எனினும் கொலையுண்ணா
ஒருவர் எனிலும் ஊனமுறா
ஒருகுடும் பம்தான் வன்னியிலே
உளதா? அநாதை கள்கொஞ்சமோ?
மருமச் சிறைகளில் வதையுண்ணும்
வகைதொகை அற்றதமிழ் இளையோர்!
ஒருகுடையின் கீழ்ச் சேர்ந்தின்றே
உலகுக் கிவைகள் உணர்த்திடுவோம்!

“செத்தா லும், உன் கைகளிலே
சிக்கோம்” என்றே படகேறி
எத்தனை மானத் தமிழர்கள்
இறந்தார்? இன்னல் படுகின்றார்?
“செத்தாலும் உன் ஆட்சிக்குள்
சேரோம்” என்றுமுள் ளிவாய்க்காற்
கொத்துக் கொத்தாய்க் குதறுண்டார்
குண்டுக ளாற்பல் லாயிரவர்!

சரித்திரப் படிநாம் பூர்வகுடி!
சட்டப் படிதாய் மண்ணீழம்!
இருக்க இந்தத் தர்மபலம்
ஏன்நாம் அழிக்கப் படுகின்றோம்?
உருத்தெழத் தன்னலம், எங்களுள்ளே
ஒற்றுமை கெட்டு மோதிமோதிப்
பெருக்கிய பழிகளின் தண்டனைதான்
பிறத்தியான் கையாற் படுகின்றோம்!

முள்ளி வாய்க்காற் படுகொலைப்போர்
முடிந்தோர் ஆண்டு கடந்தபின்னும்
முள்ளு வேலிமுகாம் தமிழர்
முழுதாய் உறிகள் திரும்பவில்லை!
கொள்ளை கடத்தல் வல்லுறவு
கொலைகள்! இவற்றை ஒழிக்க, விடி
வெள்ளி, பிலடெல்பி மாநகரில்
மே,பதி னேழில் உதித்ததடா!

‘மகிட சங்காரிதூர்க்கா!’ என்று
வணங்கும் தமிழர் இன்றெல்லாம்
‘மகிந்தநஞ் சோட்டிதூர்க்கா!’ என்றே
வழுத்தும் பயனாய் ஆண்டவனே!
புகுந்தெம் தமிழர் நெஞ்செல்லாம்
புனிதப் படுத்தி, ஓரணியாய்
நகர்ந்து விடுதலை பெற, தந்தான்
நாடு கடந்த ஈழச்சபை!

போகுங் காலம் எனும்அந்தப்
‘போசூழ்’ முடிவில் நிற்கின்றோம்!
வேகும் இனமே முற்றாக
வேரோ டழியும் முன்பாக
ஆகுங் காலம் ஆம்! அந்த
‘ஆசூழ்’ மீண்டும் விடிகிறது!
ஆக, நாடு கடந்ததமிழ்
அரசுச் சூரியன் எழுகின்றான்!

அரசுகள் கைவிட் டாலுமெமை
அறமும் கடவுளுங் காக்கும்இனி!
எரிமலை, சுநாமி, பூகம்பம்,
எமன்னோய், காட்டுத் தீ, கடல்கோட்
கருவிகள் கடவுள்கை ஆயுதங்கள்!
கயவர் அரசுகள் அழிவுச்சமாய்ப்
புதியுங் காலம் அவைகிளம்பும்!
புனிதரைக் காக்கச் சிந்ததெழும்பும்!

அன்னை ஈழ விடுதலையை
ஆழமாக நேசிப்போன்
அன்னைத் தமிழின் நீள்வாழ்வை
ஆழ மாக நேசிப்போன்
தன்னைப் போற்பிற தமிழரையுள்
தமிழ்நெஞ் சாள ராக்கிடுவான்!
அன்பாய்ப் பொறுமை யோடிணைத்தே
அழைத்துச் செல்வான் அறநெறியில்! ●

டென்மார்க் வீ. சிறிகதிர்காமநாதன்



புலம் பெயர்ந்தோர் உளவியல்



மூர்த்தி மஞ்சு என்னும் இளைய தமிழ்க் குடும்பம், இவர்க்கு இப்போது ஐந்து பிள்ளைகள் உள்ளார்கள். எல்லாப் பிள்ளைகளும் டென்மார்க்கில்தான் பிறந்தார்கள். இதிலிருந்து ஊகித்துக் கொள்ளலாம் ஆரம்பத்தில் இளம் சோடிகளாக டென்மார்க்கில் காலடி எடுத்து வைத்த தேன்நிலவு சோடிகள் என்று. உண்மையில் ஈழத்திலிருந்து இவர்கள் பிரிந்து வந்தபோது, அங்கு யுத்தம் என்ற அரக்கன் தன் கோரப் பற்களை இவர்க்கும், இவர்கள் சார்ந்த குடும்பங்களிற்கும் காட்டியிராவிட்டால், இவர்கள் தேன் நிலவு சோடிகளாக தம் நாட்டிலேயே சுகமாக இன்புற்றிருக்கலாமோ தெரியவில்லை. ஆனால் கொடிய யுத்தம் இவர்கள் கிராமத்தை சல்லடைபோட்டுத் துளைத்து எடுத்துவிட்டது.

துண்டைக் காணாமல் துணியைக் காணாமல் என கையிற்குள் அகப்பட்டதை இரவோடிருவாக எடுத்துக் கட்டிக்கொண்டு மாற்று இரவல் கிராமத்திற்குத் தஞ்சம் புகுந்தார்கள். இங்குதான் மூர்த்தி மஞ்சு என்ற இரண்டு வேற்றுக் கிராமத்துக் கதாநாயகன் கதாநாயகி சொர்க்கத்துத் தேவர்கள் இட்ட விதிப்படி சோடிகள் ஆனார்கள். இந்தச் சோடி சேர்ந்த பிள்ளைகளின் கதைகூடப் பல ரணங்கள் உடையவைதான்.

இதன் பின்னர்தான் சனி தேவனின் அனுக்கிரகம் ஆரம்பிக்கப் போகிறது என்பது இவர்க்குத் தெரிந்திருக்க நியாயமில்லைத்தான். இவர்களின் கற்றலின்படி "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே" கொள்கையின்பாற் பட்டவர்கள் ஆவர். அது மாத்திரமல்ல முற்பிறப்பு, கர்மா, கிரகதோசம், நாவுறு, கிரகக்கோளாறு, நேர்த்தி, விரதம், நோன்பு, செய்வினை, சூனியம் என இந்தக் குறியீட்டுச் சொற்களின் அட்டவணை எல்லையில்லாதது என்றே சொல்லலாம். காரணம் இல்லாத பிரச்சனைகளை நேர் காணும்போதும், அப்பப்பா' அவர்களின் கருத்து விளக்கக் கொள்கைகள் மிகப் பிரமாதமானது. இந்த வண்ணச் சிந்தனைகள்தான் இவர்களின் டென்மார்க் வாழ்க்கையில், பல தடவைகள் இவர்கள் குடும்ப வாழ்வையே விளிம்பிற்குக் கொண்டு சென்றுவிட்டது.

அதாவது டென்மார்க் குழந்தை வளர்ப்புச் சட்டத்தின் பிடியினுள் அகப்பட்டுச் சிற்று தேங்காயாகக் குடும்பம் போகும் அளவிற்கு வந்துவிட்டது. இப்படியான ஒரு பயங்கர சந்தர்ப்பத்தில்தான், உளவியலாளனாக கஸ்ட்ரோ ஆசிரியர் அவர்கள் நகரசபையில் கண்டு பிடிக்கப்பட்டு, இக்குடும்ப வைத்தியனாக நான் அமர்த்தப்பட்டேன். இக்குடும்ப உளவியல் வைத்தியம் மிகவும் சுவாரசியமானதும், பல விடயங்களை எனக்குக் கற்றுத் தந்ததும் ஆகும். அவற்றின் சுருக்கம் பின் வருமாறு:

Flash back 1:

நகர சபை சமூக ஆலோசனையாளர்:-

என்னுடைய பொறுப்பில் மூன்று ஆண்பிள்ளைகள் கொண்ட இளம் குடும்பம் இருக்கின்றது. இக் குடும்பத்திற்கு பலவிதமான முறையில் உதவி செய்து, களைத்து விட்டோம். கடைசியாக மூன்று பிள்ளைகளையும் அரசு பொறுப்பு எடுப்பது என்று முடிவாகி உள்ளது. இந்த நேரத்தில்தான் எனது சகோதரி உம்மை ஒரு கலந்துரையாடலில் சந்தித்ததாக அறிமுகம் செய்துள்ளார். எமது இலாகாத் தலைவி கூட இன்னுமோர் சந்தர்ப்பம் அக்குடும்பத்திற்குக் கொடுப்பதற்கு உடன்பட்டுள்ளார்! உம்மால் இந்த விடயத்தைக் கையாள முடியுமா, எமக்கு உதவ முடியுமா எனக் கேட்டார்கள். இந்த விடயம் எனக்குச் சந்தோசமானது, உடன் பொறுப்பு எடுக்கலாமென்ப பட்டது.

இதன்படி பெற்றோர், சமூக ஆலோசனையாளர், குடும்ப நல தொடர்பாளர், பாலர் நிலையப் பயிற்சி ஆசிரியர், பாடசாலை

உளவியலாளர், சமூக ஆலோசனை இலாக்காத் தலைவி எனப் பெருங் கூட்டம் கூட்டப்பட்டது! ஒரு டெனிஸ் - தமிழ் மொழி பெயர்ப்பாளரும் அழைக்கப்பட்டிருந்தார்! பெற்றோருக்குச் சபையில் கதைக்கப்படும் எல்லா விடயமும் உடனுக்குடன் தமிழ்ப் படுத்திப், பெற்றோரை முழுமையான பங்காளராக வைத்திருப்பதற்கான ஏற்பாடு.

குடும்பத்திற்குப் பொறுப்பாளரான சமூக ஆலோசனையாளர் தனது முன்னுரையில், இதுவரை நடந்த ஆய்வுகள், கூட்டங்கள், முடிவுகள், பெற்றோர்களின் எதிரித் தன்மை என விபரித்தார். பின் உளவியலாளராகிய என்னைப் பற்றிச் சிறிது விபரித்து, இவரும் உங்கள்

நாட்டிலிருந்து வந்தவர், கடைசி முறையாக இவருடாகப் பிரச்சனையைத் தீர்க்கலாமா என முயற்சிக்க உள்ளோம் என்று கூறி ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னர் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் தம்மதிப்பீடுகள், முடிவுரைகள், ஆலோசனைகள் எனத் தொடர்ந்தார்கள். இதன்பின் இடைவேளை விடப்பட்டது.

இதுவரை கூட்ட மேசையின் எதிர்ப்பக்கத்தில் இருந்து விழித்து விழித்து அங்கலாய்ப்புடன் என்னைப் பார்த்த பெற்றோருக்கு, தமது அக ஏக்கங்கள், விரத்திகள், கோபங்கள், கையாலாகாத் தன்மை என்ற பல்கலவை உணர்வினை அந்நிய மேடையில் ஆரவாரம் இல்லாது தனிமையாக ஓரமாக நின்று கொட்டித் தீர்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. "அண்ணை உங்களை யாரென்று எங்களுக்குத் தெரியாது. உவளவை எல்லாரும் சேர்ந்து, ஏதோ ஆராய்ச்சி செய்தோம், கண்டுபிடித்துவிட்டோம், உங்களுக்கு பிள்ளைகள் வளர்க்கத் தெரியாது, தாங்கள் ஒரு ஆளை எங்களுக்கு நியமித்து பிள்ளை வளர்ப்புச் சொல்லித் தருகினோம். அவளோ வீட்டை வந்து பிள்ளைகளுடன் சிறிது நேரம் கதைத்து விட்டு, எங்கடை கேக், கோப்பி சாப்பிடுவதில்தான் சந்தோசம். எங்கடை சாப்பாடு எப்படிச் செய்வது, மிளகாய்த் தூள் உறைக்குமா, இனிக்குமா என்று ஒரே கதை. ----- வேண்டாமென, இப்போ பிள்ளைகளைக் கொண்டு போகிறோம் என்கினம்.

எங்கடை அம்மா அப்பா 11 பிள்ளைகள் பெற்று வளர்த்தவர்கள். நாங்கள் எல்லோரும் தனித்தனிக் குடும்பங்களாக நிமிர்ந்து நிற்கிறோம். அவர்களை ஒரு விதானை, ஊர்ப் பெரியவர் என்று எவரும் வந்து கேக்கவில்லை. எங்கள் அப்பா நன்றாக வேலை செய்வார். பிற்பகல் குடிப்பார். வீடு வந்தால் அம்மாவிடமிருந்து அடி. ஆனால் பிள்ளைகள் எல்லோரும் அவர் பக்கத்தில் இருக்க வேண்டும். சாப்பிடும்போது எல்லோருக்கும் ஊட்டிவிட்டுத் தான் அரைகுறையாகச் சாப்பிட்டு சிலவேளை இருந்த இடத்திலேயே படுத்துவிடுவார். ஆனால் நாம் வளர்ந்து அப்பாவை வயல் வரவிடாது உழைத்துப் பார்த்தோம். இங்கு இவளவைக்கு ஒரு ஆம்பிளையுடன் வாழவே தெரியாது. இவளவை எமக்குக் கதை சொல்கிறாளவை. எங்கடை மூத்த பிள்ளை வகுப்பில் எழும்பித் திரிகிறதாம், மற்ற பிள்ளைகளின் பொருட்களை எடுக்கிறதாம், இது தன் சிநேகிதர்களுடன் செய்கிற சின்ன பகிடி சேட்டைதான். நீங்கள் சின்னப் பிள்ளையாக இருக்கையில் இப்படிச் செய்யவில்லையா. பிள்ளை எழும்பித் திரியிது என பல பேப்பரில் எழுதி வைக்கினம். ஒரு (26ம், பக்கம் வருக)

எச்.எஸ்.ரி. (HST) என்ற குறியீட்டுடன், ஒன்றாறியோவில் அறிமுகம் செய்யப்படுகின்ற 13 வீத 'ஒன்றிணைந்த விற்பனை வரி' (Harmanized Sales Tax) ஏற்கனவே ஒன்றாறியோ மாகாணசபையில் அங்கீகரிக்கப்பட்டு, எதிர்வரும் யூலை 1ம் திகதி முதல், முழுவீச்சுடன் மக்களைப் பதம் பார்க்க களத்தில் இறங்கவிருக்கிறது.



குயினர்ஸ் துரைசிங்கம்

அடுத்த மாதம் வருகிறது HST-ஒன்றிணைந்த வரி



கடந்த பல வருடங்களாக, கனடாவில் நடைமுறையிலுள்ள ஜி.எஸ்.ரி. (GST) மற்றும் பி.எஸ்.ரி. (PST) என்ற விற்பனை வரிகளுக்குப் பதிலாக, புதிதாக யூலை 1ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது இந்த எச்.எஸ்.ரி. (HST) வரி. ஜி.எஸ்.ரி. 8 வீதமாகவும் பி.எஸ்.ரி. 7 வீதமாகவும் நீண்டகாலம் நடைமுறையிலிருந்தாலும், 2008ம் ஆண்டில், ஜி.எஸ்.ரி.யை 5 வீதமாகக் குறைத்தது கனடிய அரசு. தற்போது நடைமுறைக்கு வருகின்ற எச்.எஸ்.ரி. எனப்படும், அனைத்தையும் ஒன்றிணைத்ததான இந்த 13 வீத விற்பனை வரி. ஒரு விதத்தில் பெரிய மாற்றங்கள் எதையும் உருவாக்காததாக தோற்றமளித்தாலும், ஒன்றாறியோ பொதுமக்கள், இந்த புதிய மாற்றத்தினால் மிகப்பெரிய பொருளாதார சமைகளுக்கு முகம்கொடுக்க நேரும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளியல் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும்.

சம காலத்தில், கனடாவின் இரு பெரிய மாகாணங்களான பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஒன்றாறியோ ஆகிய இரண்டிலும் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய விற்பனை வரி, தற்போது மாகாண அரசுகளுக்குத் தோன்றியிருக்கும் நிதி நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான ஒரு வழிவகையாக, மாகாண ஆட்சியிலிருப்பவர்களால் பார்க்கப்பட்டாலும், பொதுவாக வரிச் சமைகளால் பாதிப்படையும் சராசரி நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கும், உச்ச வருமானம் பெறாமல் தமது மாதாந்த கொடுப்பனவில் தங்கி தமது செலவைச் சமாளித்து வாழுகின்ற பொதுமக்களுக்கும் அதிகப்பட்ச மேலதிக அழுத்தங்களை இந்த வரி உருவாக்கும் என்று கருதப்படுகிறது.

பொதுவாக அனேகமான விற்பனைப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் 5 வீத ஜி.எஸ்.ரி. (Goods & Services Tax) செலுத்தவேண்டியிருந்தாலும், 8 வீத பி.எஸ்.ரி. யை, மாகாண மட்டத்தில் சில்லறை வர்த்தகத்திற்கான ஒரு வரியாக, குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டுமே பொதுமக்கள் செலுத்தும் நிலை காணப்பட்டது. தற்போது அனைத்தையும் உள்ளடக்கியதாக, 13 வீத எச்.எஸ்.ரி. என்ற ஒன்றை வரியை அறிமுகம் செய்வதனுடாக, அனைத்து விதமான

வர்த்தகத்திற்கும், அனைத்து சேவைகளுக்கும் இனி வரும் காலத்தில் அவசியம் 13 வீத வரியைச் செலுத்தியே ஆக வேண்டும். குறிப்பாக, வாகனத்திற்கான எரிபொருள் (gas - petrol & diesel), வீடு விற்பனை-கொள்வனவு, வீட்டிற்கான சேவைகளான மின்சாரம், நீர், குளிநீர் (AC), சூடேற்றி (Heater), தொலைக்காட்சி சேவை, கழிவுகற்றுதல், இவை தவிர, பல்வேறு பொது சேவைகளான வீடு திருத்துதல், உபகரணங்களைத் திருத்துதல் போன்றவை, பாடசாலை உபகரணங்கள், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள், உடை சலவை (Dry Cleaning) என இன்னோரன்ன அனைத்து விடயங்களுக்கும் இந்த 8 வீத வரி உட்பட, மொத்தம் 13 வீத வரியைச் செலுத்தியே ஆக வேண்டும்.

கடந்த காலத்தில், 8 வீத பி.எஸ்.ரி. வரியை, நாளாந்த உணவுப் பொருள் கொள்வனவுக்கோ, மின்சாரம், எரிவாயு, எரிபொருள், வீடு போன்ற பல்வேறு சேவைகளுக்கும் வழங்காத நிலையில், தற்போது நடைமுறைக்கு வருகின்ற இந்த எச்.எஸ்.ரி. விற்பனை வரி, நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு மிகப்பெரிய வரிச் சமையை ஏற்படுத்தலாம். மாதத்திற்கு மேலதிக செலவுத் தொகையாக பெரும் வரிப் பணத்தை செலுத்தும் கட்டாய சூழ்நிலை இனிவரும் காலங்களில் தவிர்க்க முடியாத செலவாக உருவாகும்.


கடந்த காலத்திலும் இதுபோன்றே 13 வீத விற்பனை வரி நடைமுறையில் இருந்தது போல தோன்றினாலும், உண்மையில் 5 வீத வரியையே மிக அதிகமான நாளாந்த செலவுகளுக்கு மக்கள் வரியாக வழங்கி வந்திருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது 8 வீத வரியை, ஏற்கனவே இருந்த 5 வீத வரியுடன் இணைத்து, ஒட்டுமொத்தமாக 13 வீத வரியை செலுத்தும்படி கட்டாயப்படுத்தியிருப்பது, ஒரு மிகப்பெரும் வரிச் சமையே என்கிறார்கள் பொருளியல் வல்லுனர்கள். இந்த எச்.எஸ்.ரி. வரியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்களாக, சிறுவர்களுக்கான புத்தகங்கள், மருந்துகள், டயப்பர்ஸ் போன்றவை மட்டுமே காணப்படுகின்றன. ஆக மொத்தத்தில், வாகனத்திற்கான எரிபொருளின் விலையேற்றம், மதுபானம் உட்பட நாளாந்த உணவுப் பொருட்களின் விலையேற்றம் என்பன விரைவில் தோன்றவுள்ள மேலதிக அழுத்தங்களாக மாறலாம்.

இதுகுறித்து பொதுமக்கள் அதிகம் எதிர்ப்புக்களையும் சூழப்பங்களையும் ஏற்படுத்தாமல் இருப்பதற்காக, வருகிற வாரங்களில் ஒரு தடவை மட்டும் வழங்கப்படும் ஒரு நிதிச் சலுகையாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் டொலர்களை வழங்குவதற்கு ஒன்றாறியோ மாகாண அரசு தீர்மானித்துள்ளது. இப்படி ஒரு தடவை மட்டும் வழங்கப்படும் 1000 டொலர் நிதித்தொகை மூலம், மக்கள் மீது விதிக்கப்படும் நிரந்தர வரிச்சமை தற்காலிகமாக முடி மறைக்கப் பட்டாலும், பின்னர் இந்த வரிச் சமையை நீக்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத சூழ்நிலையில், பொதுமக்கள் நிதிச் சமையை ஏற்றுவாழப் பழகிக் கொள்ளும் சூழ்நிலைக் கைதிகளாவது தவிர்க்க முடியாததாகி விடும்.

இதன் காரணமாக, முன்னாள் முதல்வரான பில் வான்டர் சாம் (Bill Vander Zalm), இந்த விற்பனை வரிச் சட்டமுலத்தை எதிர்த்து, ஒரு மக்கள் எதிர்ப்பு மனுவை பரிந்துரைத்து, அதற்கான பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார். இவரது திட்டத்தின்படி, இந்த எச்.எஸ்.ரி. வரியை, மாகாணசபையில் அங்கீகாரம் செய்திருந்தாலும், அதிக பொதுமக்களின் எதிர்ப்பைக் காரணம் காட்டி, இந்த வரியை விலக்கிக் கொள்வதா இல்லையா என்பதைக் கண்டறியும் வாக்கெடுப்பு (Referendum) ஒன்றை நடத்தவும், அதன் முடிவை அறிந்து, இந்த வரியை விலக்கிக் கொள்ள மாகாண சபைக்கு அழுத்தம் கொடுக்கவும் இவர் திட்டமிட்டுள்ளார்.

ஒன்றாறியோ மாகாணசபையில் லிபரல் கட்சி பெரும்பான்மை வாக்குப் பலத்தைக் கொண்டிருந்ததனால், பொதுமக்கள் மத்தியில் அதிகரித்த எதிர்ப்பு கிளம்புமுன்னர், பொதுமக்கள் மத்தியில் தெளிவான விளக்கங்கள் வழங்கப்படும் முன்னர், வேகவேகமாக சுருக்கமான விவாதங்களை நடத்திவிட்டு, திடுதிப்பென இந்த எச்.எஸ்.ரி. எனும் 13 வீத விற்பனை வரியை, ஒன்றாறியோ மாகாண சபை ஏற்கனவே கடந்த மாத நடுப்பகுதியில் அங்கீகரித்து விட்டது.

(28ஆம் பக்கம் வருக)



கனடியத் தமிழர் பேரவை

கனடிய நாடாளுமன்ற
வளாகத்தில்
வலிசுமந்த மாத
நினைவு நிகழ்வு





நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடரும் பயண நிகழ்கால வடிவம்

“போராட்டம் தொடரும்; வடிவங்கள் மாறலாம்”
- தமிழீழ தேசியத் தலைவர்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (Transnational Government of Tamil Eelam - TGTE) அங்குரார்ப்பண அமர்வு கடந்த மாதம் (மே) 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான மூன்று நாட்கள், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியா நகரில் நடைபெற்றது.

அமெரிக்காவின் அரசியல் யாப்பை 1774ஆம் ஆண்டில் தயாரித்த சுதந்திர சதுக்கமான அமெரிக்க தேசிய அரசியலமைப்பு மண்டபத்தில் (National Constitution Center) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (நா. க. த. அ) ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும், இன்னொன்றின் ஆரம்பத்துக்குக் கட்டியம் சுறுவது போலவும் அமைந்திருந்தது.

புலம் பெயர்க்கப்பட்ட தமிழர் வாழும் நாடுகளிலிருந்து தேர்தல் மூலம் தெரிவான 115 பேரையும், நியமனமாகும் 20 பேரையும் கொண்டதாக நா. க. த. அரசாங்கம் அமைகின்றது. ஆயினும் இதுவரை (மே 17 வரை) தெரிவானவர்களில் 87 பேர் அங்குரார்ப்பண மண்டபம் மற்றும் சமவேளையில் காணொளி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஜெனீவா, லண்டன் அரங்குகளிலும் கூடியிருந்தனர்.

அமெரிக்க தேசிய அரசியலமைப்பு மண்டபத்தின் நிகழ்வரங்கத்தில் அமெரிக்க தேசியக் கொடிக்கு நிகராக தமிழ் தேசியக் கொடி உயர்ந்த கம்பத்தில் காட்சியளித்தது. மாவீரர் கல்லறை வடிமைப்பும், கார்த்திகைப் பூக்கள் சொரிந்திருக்க ஒளி வீசிய ஈசுச்சடரும் தூயமறவர் நினைவுகளை அனைவர் மனதிலும் விதைத்து நிறைத்தது.

கனடாவிலிருந்து தெரிவான 25 உறுப்பினர்களில் 24 பேர் சமூகமளித்திருந்தனர். முதல்நாள் அமர்வில் செல்வி ஜனனி ஜனநாயகம், பேராசிரியர் பிரான்சிஸ் போயில், சூடான் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதி டுமாச் றைஸ், அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ராம்செ கிளார்க் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேராசிரியர் ந. சிறீஸ்கந்தராஜா நிகழ்வை நெறிப்படுத்தினார் இறுதி நிகழ்ச்சியாக இதன் இணைப்பாளராகக் கடமையாற்றிய திரு. விசுவநாதன் உருத்திரகுமாரன் விளக்கவுரை வழங்கினார்.

இரண்டாம் நாள், பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளும் உரையாற்றினர். கனடாவிலிருந்து தெரிவானவர்களே அதிகம் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இதனையடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தம்மை அரசியல்



வி. ருத்திரகுமாரன் உரை

நிர்ணய சபையாக (Constitution Assembly) மாற்றினர். பிரபல சட்ட நிபுணரான கரேன் பாக்கர் அரசியல் நிர்ணய சபையின் கடமைகளையும் சட்ட வரம்புகளையும் விளக்கி உரையாற்றினார். இதனடிப்படையில், இடைக்கால நிறைவேற்று இயக்குனர் சபையொன்று அமைக்கப்பட்டது. நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிலிருந்து எட்டு உறுப்பினர்கள் இதற்குத் தெரிவாகினர். இச்சபையின் முதன்மை நிறைவேற்றுனராக விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவாகினார். இதனையடுத்து உபகுழுக்கள் தெரிவு இடம்பெற்றது. அடுத்து வரும் மூன்று (22ஆம் பக்கம் வருக)





தமிழீழ அரசாங்கத்தின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள்

அமுததை முடித்து, நாம், இனி வீழமாட்டோம்! நாம்



பேரரசுக்கு



WAR CRIMES DAY
May 18, 2010

மே, எழுந்தோம் துணிவுடன்! காணம், இனி வீழமாட்டோம்!

பூங்கா, ரொறன்ரோ, கனடா




நம்ம நாள்



QUEEN'S PARK
Toronto, Canada

தமிழ், சமய, நடன, மிருதங்க, இசை தொடர்பான புறோமாரின் சொந்தத் தயாரிப்புகள் யூன் 6ம் திகதிமுதல் விற்பனைக்கு வருவதால் அவற்றின் கொள்வனவாளர்கள் இந்த விளம்பரத்துடன்மேலதிக விலைக் கழிவையும் பெற்றுக்கொள்ளலாம்

உங்களுக்குத் தெரியும்,
நம் சிக்கையுடனான ஏழாடி சேவைகள்..



2010முதல் அதிகமான பொருட்கள்
எங்களின் சொந்த தயாரிப்பு என்பதால் இந்த
பொருட்களோ, விலையோ வேறு எங்கும் கிடைக்காது.

On high with your thoughts

PRO MAR
Awards & Promotions Ltd

www.promarawards.com **416-291 2344**

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5



AB LEGAL SERVICES
Professional Corporation

Kauvsegan.E
Accident Benefit Specialist


204-80 Corporate Drive, Toronto, ON. M1H 3G5

Tel: 416 290 6200 Fax: 416 290 6201

email: info@ablegalspc.com

www.ablegalspc.com

வானம்பாடிகளின்
வலிசுமந்த மாத 'காலத்தின் குரல்'
ஸ்காபரோ கந்தசாமி கோவில் மண்டபம்: மே 15, 2010



ஒளிப்படங்கள்: குணா



THE NAME YOU NEED FOR YOUR BUSINESS

Phone: 416-494-4777


Cell: 416-888-1128

Fax: 416-494-4050

E-mail: nimal@nlraccounting.com

NIMAL VINAYAGAMOORTHY

Certified General Accountant




2525 Pharmacy Ave. (Pharmacy & Finch), Toronto, Ontario M1W 2K2

நாடு கடந்த...

மாதத்துக்குள் இக்குழுக்கள் தங்கள் பணியை முடித்து, அதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். பிரேரிக்கப்பட்ட குழுக்களின் விபரம் வருமாறு:

அரசியலமைப்புக் குழு. அனைத்துலக ஆதரவு திரட்டும் குழு. போர்க்குற்ற விசாரணை மற்றும் மனித உரிமை விடயங்களுக்கான குழு, யுத்தக் கைதிகள் விடுதலைச் செயற்பாட்டுக் குழு, இடம்பெயர்ந்த மக்கள் விவகாரக் குழு, பொருளாதார/வணிக மேம்பாட்டுக் குழு, கல்வி-சுகாதாரம்-விளையாட்டு-பாரம்பரிய விவகாரக் குழு, மாவீரர்கள் மற்றும் போராளிகள் நலன் மேம்பாட்டுக் குழு, பெண்கள்-சிறுவர்-மூத்தோர் செயற்பாட்டுக் குழு, வளங்கள் பாதுகாப்புக் குழு, புகலிடத் தமிழர் விவகாரக் குழு என்பவை இவை. ஒவ்வொரு குழுவின் கீழும் மேலும் பல இலாகாக்களும் பணிகளும் சேர்க்கப்படவுள்ளன. இதுதவிர, இளையோர் செயலணி ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.


தேர்தல்கள் மூலம் தெரிவான சகல பிரதிநிதிகளும் ஏதாவதொரு குழுவில் இடம்பெறக்கூடியதாக குழுக்களின் தெரிவு அமைகின்றது. அடுத்த மூன்று மாத முடிவில், அரசுவையைக் கூட்டக்கூடிய வகையில் அரசியலமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளது. மூன்றாம் நாளான 19ஆம் திகதி மதியத்துடன் மூன்று நாள் அமர்வும் முடிவுக்கு வந்தது.



பா(f)ன்ஸி




பூக்கடை



கனடாவின் முதன்மையான, முன்னணி நிறுவனம்.

திருமண மண்டப அலங்காரம், மணமாலைகள்,
வாழையிலை, மாவிலை, தோரணம்
இறுதிச் சடங்கு மாலைகள் மற்றும் பூக்கள்



தொடர்புகளுக்கு வரதன்

1688, Victoria Park Ave., North York, ON

416 288 1419

இணையத்தளம்: www.fancyflorist.com





சிவாஜினி பாலராஜன்

பெண்ணின் பொழுது

24

நகைசெய்யும் கலை




அன்று தொட்டு இன்று வரை பெண்களுக்கு மிகவும் விருப்பமான பொருட்கள் நகையும் சீலையும் தான். தங்க நகைக்கு ஆசைப்படாதவர்கள் மிகவும் அரிது என்று தான் சொல்லலாம். தாய்நாட்டில் இருக்கும் போது எங்கள் மக்களிடம் சீட்டுப் போடும் பழக்கம் இருந்து வந்தது. அவர்கள் மாதச் சம்பளம் எடுத்தாலும் சரி நாள் சம்பளம் எடுத்தாலும் சரி ஏன் சுய தொழில்

செய்பவர்களாயினும் சரி சீட்டுப் பிடித்தல் வழக்கம். இந்த சீட்டுப் பிடித்தல் ஒருவகையில் சேமிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். சீட்டினைப் பிடித்து அந்தப் பணத்தில் நகை வாங்குவதும் வீட்டில் பெரிய தேவைகளுக்குப் பாவிப்பதும் உண்டு. இவ்வாறு வாங்கிய நகைகள் கூட கஸ்டம் என்று வரும்போது அடகு பிடிப்பவர்களிடம் தஞ்சம் புகுந்து விடுவதுண்டு.

தற்போது கனடாவில் சில நகைக் கடையினர் நகைச் சீட்டு என்ற பெயரில் சீட்டினை நடத்திக் கொண்டிருக்கின்றனர். சீட்டு முடியும் காலங்களில் ரொக்கமாக பணம் கிடைக்காது அதற்குப் பதிலாக நகைதான் கிடைக்கும். இவ்வாறு இங்கு பலர் நகைக்கடைகளில் சீட்டுப் பிடித்து நகை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் இளம் சமுதாயம் இந்த தங்க நகைகளைவிட வெள்ளி, மணி போன்றவற்றால் ஆன நகைகளையே விரும்பி அணிகின்றார்கள். இந்த நகைகளைச் செய்வதற்கான வகுப்புக்கள் நகரசபைகளினால் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் இவற்றை இணையத்தளத்தின் மூலமும் கற்றுக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:



- A) உருண்டையான மூக்கு குறடு (Round nose pliers)
- B) தட்டையான மூக்கு குறடு (flat nose pliers)
- C) வெட்டும் குறடு (wire cutters)

Awl எனப்படும் முடிச்சு போடும் உபகரணம்.

தலை உள்ள கம்பி: (head pin) இது சாதாரண ஒரு ஊசி போல இருக்கும் ஆனால் ஒரு முனையில் மட்டும் தலை இருப்பதுபோல் இருக்கும். தோடு செய்வதற்கு அல்லது முடிவு இடங்களில் உபயோகத்தப்படும்.




கண்ணுள்ள கம்பிகள் (Eye pin) இதுவும் ஊசி போன்றது ஆனால் ஒரு முனையில் ஒரு வட்டம் போல வளைந்து இருக்கும். இது தொடர்பாக சங்கிலி போல இணைப்பதற்குப் பாவிக்கப்படும்.

தொடரும்...

ஒரு குடையின் கீழ் சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

Grocery & Vegetables
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8

Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

www.computek.edu

If you are :

- Currently receiving E.I benefits
- Received E.I within past 3 yrs.
- Just finished / received maternity benefits within past 5 yrs

You may be eligible for HRSDC funding
to upgrade your skills

NEW LOCATION
IN

MARKHAM !

Diploma

Early Childcare Assistant
Network Engineering
Personal Support Worker (PSW)
Computerized Accounting
Business Administration
Medical Office Admin (MOA)

Certificate

MS Office, A+, C/C++ , Java
AccPac, Quick Books
Simply Accounting

Markham Campus

Markham / Steeles
(On Steeles, 1 Block East of Markham Rd)
905.471.3344

Scabourough Campus

Kennedy / Sheppard
(North-East Corner)
416-321-9911

Toronto Campus

Kennedy / Eglinton
N/W Corner, Above Library
426.285.9941

PLEASE NOTE THAT NOT ALL THE COURSES ARE AVAILABLE AT ALL THE CAMPUSES.

மார்க்கம் நகரில் வடஅமெரிக்காவின் மிகப்பெரிய ஆசிய வர்த்தக அங்காடி

வடஅமெரிக்காவின் மிகப்பெரிய ஆசிய வர்த்தக அங்காடி (mall), மார்க்கம் நகரத்தில் அமைக்கப்படவுள்ளது. இங்குள்ள வூட்பைன் தெருவும், மார்க்லான்ட் வீதியும் இணையும் இடத்துக்கு அருகாமையிலுள்ள 4.8 ஹெக்டயர் காணி இதற்கென அடையாளம் காணப்பட்டுள்ளது. King Square என்ற பெயரில் இந்த அங்காடி அமையும். ஆயிரத்துக்கும் அதிகமான வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், வரவேற்பு வைபவ மண்டம், மாநாட்டு மண்டபம் என்பவை நவீன வசதிகளுடன் கூடியதாக இங்கு அமையும்.

காலநிலை மாற்றத்துக்கு கனடா முன்னுரிமை கொடுக்க பான்கி முன் கோரிக்கை

இந்த மாதம் கனடாவில் ஜி-8 மற்றும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாடுகளில் காலநிலை மாற்ற விவகாரத்துக்கு முன்னுரிமை கொடுக்குமாறு கடந்த மாதம் கனடா வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் முன் கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பரிடம் நேரடி வேண்டுகோள் விடுத்தார். சீரற்ற நிதி நிலைமை காரணமாக காலநிலை விடயத்தைப் புறக்கணிக்க வேண்டாமென அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஸ்டீபன் ஹாப்பர் தொடர்ந்து முதலிடம்

பொதுமக்கள் கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்தும் சிறந்த கனடிய அரசியல் தலைவராக பிரதமர் ஸ்டீபன் ஹாப்பரே இருந்து வருகிறார். நனோஸ் ஆய்வு நிறுவனம் கடந்த மாதம் நடத்திய பிந்திய ஆய்வில் ஹாப்பருக்கு 29.5 வீதம் ஆதரவு கிடைத்துள்ளது. லிபரல் தலைவர் மைக்கல் இக்னேடியப் 17.3 வீத ஆதரவினைப் பெற்றுள்ளார். மூன்றாம் இடத்திலுள்ள என். டி. பி. தலைவர் ஜாக் லேட்டன் 15.6 வீத ஆதரவைப் பெற்று நிற்கிறார்.



‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

4

மனம் பற்றிய ஆய்வில் விஞ்ஞானம் பல்வேறு சிந்தனைகளை கொள்கிறது. நரம்புக் கூற்றியல், தத்துவம், உளவியல், மொழியியல், வரலாறு போன்ற பல்வேறு சுறுகளிலும் மனம் தொடர்பு படுவதால் பல்வேறு சிக்கல்களை அறிவியலாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

மனதின் எழுச்சி உடல் முழுவதையும் பாதிப்பதால் பல ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது. தனித்துவம் கொண்டுள்ள மனம் எவ்வாறு உருவாகி செயல்படுகின்றது என்பது மிகவும் புரியாத புதிராகும். இன்று உலகெங்கும் நடைபெறுகின்ற வன்செயலுக்கும் மனதிற்கும் தொடர்புள்ளதா என்னும் ஆய்வு நடைபெறுகின்றது. உலகம் போற்றும் உத்தமர்களையும் மனமே உருவாக்கியுள்ளது என்பதனை உணர வேண்டும்.

மூளைக்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது ஞாபகத்துக்கும் மனதிற்கும் மிகுந்த தொடர்புண்டு மொழிக்கும் மனதின் வளர்ச்சிக்கும் தொடர்பு நிறையவே உள்ளது பரம்பரை அலகுகளுக்கும் மனத்திற்கும் சில இணைவுகள் உள்ளன என்றெல்லாம் முடிவுக்கு வந்துள்ள ஆய்வாளர்கள் முன்னைய நூற்றாண்டுகளை விட கூடுதலாக தெரிந்துள்ளனரே தவிர முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.

ஆங்கில அகராதிகள் கூட மனம் (Mind) பற்றி விளக்குவதில் பல சிக்கல்களை கொண்டுள்ளன. உனது சொந்த வேலையைப் பார் (Mind your own business) என்பது முதல் நினைவில் வைத்துக் கொள் (Keep in mind) என்பது வரையில் நூற்றுக் கணக்கான அர்த்தங்களில் வெளியிட்டுள்ளனர். மனம், நினைவு, ஆன்மா, சிந்தனை, ஆற்றல், அக்கறை, விழிப்பு, விருப்பம், கவனம் இப்படியான பல்வேறு சொற்களை இதற்காக பாவித்தும் உள்ளனர். இதில் வரும் மனம் என்ற சொல் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை புரிந்து கொள்ள முடியும். இப்பொழுதும் கூட இதயம் தான் மனம் என்ற அர்த்தத்தில் பல மொழிபெயர்ப்புகள் அமைகின்றன. உதாரணமாக மனப்பூர்வமாக என்ற தமிழ்ப் பதத்திற்கு (Whole heartedly) என்றுதான் மொழி பெயர்க்கின்றார்கள். இப்படி பல வார்த்தைகளில் இதயம் முக்கியமான இடத்தினைப் பிடித்துள்ளது. இதற்கும் காரணம் இன்றும் மனம் எங்கேயுள்ளது என்ற பிரச்சனைதான்!

மனம் பற்றிய தெளிவு பெறுவதற்கு ஒரு வரைவிலக்கணத்தை நாம் கருத வேண்டின் இப்படிக்க் கூறலாம். ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றிற்கு காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது (Mind; The reasoning faculty) என்று கொள்ளலாம். இது பற்றி சரியாக அறிந்த பின்பு நாம் மனநலம் (Mental Health) மனநிலை (Frame of mind) மனநோய் (Mental illness) மனப் பிராந்தி (Hallucination) மனப்பான்மை (Mental attitude) இப்படி பல்வேறு பிரிவுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

மனம் நல்ல வேலைக்காரன், ஆனால் மோசமான எஜமானன் என்று யாரோ ஒரு அறிஞர் கூறியதாக ஞாபகம்.

மீண்டும் சந்திப்பேன்!●



RESP SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: ganthiy@rogers.com

புலம் பெயர்ந்தோர்...

(14ஆம் பக்கத் தொடர்)

நாளைக்குக் கூப்பிட்டு ஒரு தட்டுத் தட்டி அதட்டினால் பிள்ளை அந்த மாதிரி இருக்கும். வீட்டில் அந்த மாதிரி சொல்லுக் கேட்டு உதவி செய்யும் பையன். மற்றப் பையன் சிரித்தபடி மூலையைத் தேடித் தேடி இருக்கிறானாம். ஒரு சில பொம்மைகளைக் கையில் எடுத்தால் வீடு வரும்வரை வேறு யாருக்கும் கொடுப்பதில்லையாம். வேறு பிள்ளைகள் தமக்குத் தேவையெனக் கேட்டுப் போனால் தள்ளி விழுத்தி அடிக்கிறார், துப்புக்கிறார் என்கினம். ஏன் அங்கு எத்தனையோ விளையாட்டுப் பொருட்கள் கிடக்க என்றை பிள்ளை வைத்திருக்கிறதுதானே மற்றவைக்குத் தேவை. ஏன் வேலை செய்கிற ரீச்சர்மார் கேட்டு வேண்டிக் கொடுக்கலாம்தானே. அவளவைக்கு கோப்பி குடித்து சல்லாபமாக இருப்பதுதான் முக்கியம். பல நாள் பிள்ளையைக் கூட்டப் போகும் போது, முக்கால் சளி ஓட, இரத்த விறாண்டல் காயத்தோடு கூட நிற்பார். அது ஏன் எனக் கேட்டால், சளி பிடிப்பது தம் வேலை இல்லை என்பார்கள். மூன்றாவது மகன் இரண்டரை வருடமாகியும் கதைக்கிறார் இல்லையாம். அது நாங்கள் வீட்டில் பயப்படுத்துகிறதால்தான் அப்படி நடக்கிறது என்று நாக்கூசாது சொல்கிறானவை. நாங்கள் பிள்ளையின் குறிப்பை அம்மாவிடமிரு அனுப்பி ஊரில் பார்த்த போது, இப்போ கிரக நிலை சரியில்லை 5,6 வயதில்தான் சரி வரும் என்றும், என்றை மனிசன் 8 வயதில்தான் அம்மா அப்பா சொல்லத் தொடங்கினார் எனவும் மாமி சொல்கிறார்! அப்பாமாதிரி ஆறுதலாகத்தான் அவன் கதைப்பான் என ஊர்க் கடிதம் வருகிறது. இவளவைக்கு கடவுளும் இல்லை, குறிப்பும் இல்லை நாம் சொல்லுறதை ஏற்கிறானவை இல்லை. பேச்சு சொல்லிக் கொடுக்கத்தான்

ஒரு ஆளை நியமித்திருக்கிறானவை!

பிள்ளைகள் தங்களை கஸ்டப்படுத்துகினம். மற்றப் பிள்ளைகள் தம்மைக் கேலி செய்கிறது, மூளை சுகமில்லை, வருத்தக்காரர் என தம்மோடு சேர்வதில்லை என வீடு வந்து சாப்பிடாது அழுகின்றன. பெத்த வயிறு எரிகிறது. சாப்பிடுகிற சாப்பாடே செமிக்கிதில்லை. மனிசன் எவருடனும் முகம் கொடுத்துக் கதைப்பதில்லை. எங்கும், எவரிடமும் போவதில்லை. சில வேளை சாப்பிடுவதும் இல்லை. தனியாக இருந்து யோசிப்பதைப் பார்க்க இவருக்கு ஏதேனும் நடந்திடுமோ என பயமாக இருக்கு என மூச்சை அடக்கி தன் மனதில் அடக்கி வைத்திருந்ததை கொட்டித் தீர்த்தார். கணவன் இவரின் அருகே வாய்பேசா மாந்தையாக வாயைத் திறந்து கதைத்தால், தன் சுய கட்டுப்பாட்டை இழந்து விடுவேனோ என்ற அச்ச நிலையில் காணப்பட்டார்.

Flash back 11

சில மாதங்களுக்குப் பின்னர் மஞ்சவிற்கு அவ்வின் கடவுள் அனுக்கிரகத்தின்படி ஒரு குழந்தைப் பாக்கியம் கிடைத்துள்ளது என குடும்ப வைத்தியர் கூறினார். அதே நேரம் எதிர்பாராமல் அதிர்வுக் கேள்வி ஒன்றை முன்வைத்தார். ஏற்கனவே இருக்கின்ற மூன்று குழந்தைகளை வளர்க்கும் சக்தி போதாது இருக்கின்றது. இக்குழந்தை வேண்டுமா, இதனை இல்லாமல் செய்து விடுவது நல்லது என்றார். மஞ்சவிற்கு தூக்கி வாரிப் போட்டது. அதாவது பிள்ளைச் செல்வம் என்பது கடவுள் தரும் வரம். எத்தனையோ குடும்பம் பிள்ளை வரம் இல்லாது பல கோவில் குளங்கள் என அலைந்தும், பல இலட்சங்கள் செலவு செய்தும் அலைகிறார்கள். இந்த படித்த, பலதும் விளங்கிய வைத்தியர் பிள்ளையை அழி என்கிறாரே என்று ஒரு கணம் சிந்தித்து விட்டு, தனக்குத் தன் பிள்ளை வேணும் எனச் சொல்லி விட்டு, உடனடியாக வீடு வந்து சேர்ந்து விட்டார். ஆனால் கணவனுக்கு முச்சுவிலில்லை. மறுநாள் சமூக ஆலோசனையாளர், மொழி பெயர்ப்பாளர், தாய் சேய் நல மருத்துவத் தாதி சகிதம் எதுவித அறிவிப்பும் இல்லாது வந்து வீட்டுக் கதவு மணியை அடித்தார்கள். மஞ்சு கதவு திறந்த போது காலை உள்ளே வைத்துக் கொண்டு, உள்ளே வரலாமா என சமூக ஆலோசனையாளர் கேட்டுக் கொண்டே, விடைக்குக் காத்திராது வீட்டு கூடத்திற்கு வந்து விட்டார்கள். எதுவித வழமையான ஆச்சார கதைகள் எதுவும் இல்லாது, நாங்கள் நேரே விடயத்திற்கு வருவோம் எனக் கூறி சமூக ஆலோசனையாளர் ஆரம்பித்தார். மஞ்சவின் குடும்ப வைத்தியர் மஞ்சவிற்குக் கூறிய விடயத்தைக் கூறி, உடனடியாக கருச் சிதைவு எப்படிச் செய்யப்படும் என்ற விபரத்தை தாய்-சேய் நல மருத்துவத் தாதி விபரிப்பார், வைத்தியசாலைக்கும் சேர்ந்து வந்து உதவி செய்வார் என மஞ்சவின் கருத்தைக் கேளாது, எல்லாவற்றையும் கூறி முடித்தார்! உள் அறையில் தன் எதிரிகள் முகமோ, அவர்கள் மூச்சுக் காற்றோ படக் கூடாது என உள்ளிருந்த மூர்த்தி, திடீரென வேகமாக வந்து தன் சுய கட்டுப்பாடு இழந்து, பல வார்த்தைகளை தனக்கு இயன்ற டெனிசில் முழங்கினார். இது

(அடுத்த இதழிலும் வரும்)

இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவர் தமிழ் படித்துத் தொன்னூல் எழுதினார்

சேர, சோழ, பாண்டிய அரசுகளின் மறைவுக்குப் பின்னர் மொகலாய மற்றும் விஜயநகர பேரரசின் படையெடுப்பாலும் அதனைத் தொடர்ந்து குடியேற்ற நாடுகளின் மேலாண்மை காரணமாகவும் தமிழ்மொழி வளர்ச்சி குன்றியது. தமிழ் மன்னர்களது ஆதரவில்லாததால் தமிழ்மொழி சைவ ஆதீனங்களது மடங்களில் முடங்கத் தொடங்கியது.

இருந்தும் மேலைநாடுகளில் இருந்து சமயம் பரப்பு வந்த கிறித்தவ குருமார் மக்களது தாய்மொழியில் தங்கள் சமயத்தை பரப்பு எண்ணியதால் அவர்கள் தமிழ்மொழியைப் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்போதுதான் தமிழ்மொழியின் தொன்மை, தொடர்ச்சி, இலக்கியச் சிறப்பு, இலக்கணக் கட்டமைப்புப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. அது மட்டுமல்ல தங்கள் சமயத்தைப் பரப்பும் குறிக்கோளுக்கு அப்பால் தமிழ்மொழியின் சிறப்புக் காரணமாக அதனைத் துறையறக் கற்றுத் தமிழிலேயே இலக்கிய, இலக்கண நூல்கள் இயற்றவும் தலைப்பட்டார்கள். அந்த நூல்களை ஏடுகளில் எழுத்தாணி கொண்டு எழுதாது தாளில் எழுதி அச்சேற்றினார்கள்.

இக் குருமார்களில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் பெசுசிப் பாதிரியார் (Costanzo Giuseppe Beschi 1680 - 1746) குறிப்பிடத்தக்கவர். இயேசு சபையைச் சேர்ந்த இவர் 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

மதம் பரப்பும் முயற்சிக்காகத் தமிழைக் கற்றுக்கொண்ட இவர் தமது பெயரினைத் தைரியநாதன் என்று மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும் நன்கு தமிழ் கற்று அதன் மீது கொண்ட காதலாலும் தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். பெயரால் மட்டுமல்ல பண்பாட்டாலும் தமிழராகவே வாழத் தொடங்கினார்.

1822 இல் முதன் முதலாக இவருடைய வரலாற்றைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை இரண்டு நூற்றாண்டின் முன்னர் வழக்கில் இருந்த தமிழ் உரைநடையில் கீழ்வருமாறு எழுதியுள்ளார்.

இந்தத் தேசத்தில் வந்தநான் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப்



நக்கீரன்

என்றுமுள்ள செந்தமிழ்

36

பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப் பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும் வெள்ளைப்பாகையும் இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும் காதில் முத்துக் கடுக்கணும் கெம்பொட்டுக் கடுக்கணும் விரலிற்றம்பாக்கு மோதிரமும் கையிற் றண்டுக் கோலும், காலிற் சோளுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும் இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்.

வீரமாமுனிவர் அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். எழுத்துச் சீரமைப்பு உட்பட இவர் தொடாத துறைகளே இல்லை எனலாம்.

சதுரகராதி - இதனை நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.

இது தவிர, 'தமிழ் - இலத்தீன் அகராதி, போர்த்துகீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் - இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார். போர்த்துகீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும் தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் வழி திறக்கப்பட்டது.

தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண

நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.

கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத் தமிழை விளக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில் பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது போற்றுதற்கு உரியது எனலாம். இந்த நூல் கிறித்தவம் தமிழ் மொழிக்குச் செய்த கொடைகளில் ஒன்றாக அமைந்தது என்றால் மிகையாகாது.

திருக்குறளில் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.

பரமார்த்த குருவின் கதை என்பது, தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். பரமார்த்த குருகதைகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாக் கதைகளை நையாண்டி செய்தது. எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கதை தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் படிப்பிக்கப்பட்ட பாலபாடத்தில் இடம்பெற்றிருந்தது.

திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மாளை இவரது பிற நூல்கள்.

தேம்பாவணி காவியம் மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது. இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணனைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சான்றாக இருக்கிறது. இந்தப் பாடல் எருசலேம் நகரை வருணிக்கிறது.

பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும் வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும்

(மறுபக்கம் வருக)

R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட

வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

34 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Repossed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் சிதி உயர் விருது பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.
Radha Motor Inc.**

5310 Finch Ave. East, Unit 23
Scarborough, ON M1S 5E8

416-412-3838

416-836-5825

என்றுமுள்ள செந்தமிழ்..

முயலினால் அலையை ஒக்கும் முனிவி ஓன்னாக் கொக்கும்
நகரினை ஒக்கும் விடே.

கிறித்தவ குருமார்கள் தமிழ்மொழிக்குச் செய்த இன்னொரு பெருந்தொண்டு தமிழ் அச்சுக்கலையை அறிமுகப்படுத்தியது கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் 'அடியார் வரலாறு' என்னும் நூல் அச்சிடப்பட்டது. இந் நூல்தான் தமிழகத்தில் அச்சேறிய (அதற்கு முன்னர் அக்டோபர் 20, 1578 இல் கொல்லம் கேரளாவில் தம்பிரான் வணக்கம் என்ற நூலை அச்சிடப்பட்டது) முதல் தமிழ் நூல்.

தமிழ் அறிஞர்கள் வீரமாமுனிவரை போற்றிப் புகழ்ந்துள்ளார்கள்.

"தமிழ் உரைநடைக்குத் தந்தை தத்துவ போதகரே என்பர். அது உண்மை எனினும் இவரால் அது வளம் பெற்று மிகுபயர்ந்தது" - தவத்திரு. தனிநாயகம் அடிகளார்.

"18 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்புலவருள் வீரமாமுனிவரும் ஒருவர்" என்று 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எழுதிய அறிஞர் கால்டுவெல் எழுதியுள்ளார்.

திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சி.யு.போப் (G.U.Pope), இவரைத் 'தமிழறிஞருள் மிகச் சிறந்தவர்' என்று போற்றியுள்ளார்.

"திராவிட மொழியியல் வல்லுநர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடி வீர மாமுனிவரே" என்று செக் நாட்டுத் தமிழறிஞர் 'கமல் கவலமில்' பாராட்டியுள்ளார்.

எமலியோ தேவி என்ற இத்தாலி அறிஞர் "கீழ்த்திசை அறிஞருள் மிகவும் புகழ் பெற்றவர் வீர மாமுனிவர்" என்று கூறியுள்ளார்.

இத்தாலியில் பிறந்து தமிழகம் வந்த வீரமாமுனிவரால் தமிழ் கற்று தமிழில் ஒரு தொன்னூல் இயற்ற முடியுமென்றால் தேம்பாவணி என்ற ஒப்பற்ற காவியத்தைப் படைக்க முடியுமென்றால் இங்கு தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்க் குழந்தைகள் தமிழில் எழுதப் படிக்கப் பேசப் பழக முடியாதா?

அடுத்த மாதம் வருகிறது..

(15ஆம் பக்கத் தொடர்)

எதிர்க்கட்சி சற்றே குரலெழுப்பினாலும், வாக்குப் பலம் அதிகம் இல்லாத நிலையில், அவர்களது குரல் அங்கே ஓங்கி ஒலிக்கவில்லை. ஆங்காங்கே பொதுமக்கள் சில எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினாலும், ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் தங்கள் கருத்துக்களை முன்வைக்க முயற்சித்தாலும், பொருளியல் ஆய்வாளர்களும் விற்பனாளர்களும் விரிவுரையாளர் மற்றும் பேராசிரியர்களும் தங்கள் விமர்சனங்களையும் ஆய்வுகளையும் வழங்கினாலும், அவையெல்லாம் சாதாரண பொதுமக்களைச் சென்றடையுமுன்னரே வேகவேகமாக இந்த விற்பனைவரிச் சட்டமூலம் பெரும்பான்மை கொண்ட லிபரல் கட்சி மாகாணசபை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இந்த வரி நடைமுறைக்கு வந்து விட்ட போதிலும், யூலை 1ம் திகதி, முழு வீச்சுடன் மக்களை அழுத்த வருகிறது எச்.எஸ்.ரி. எனும் 'ஒன்றிணைந்த விற்பனை வரி'.

மக்கள் பிரதிநிதிகள் என மக்களால் தெரிவுசெய்யப்பட்டு ஒன்றாறியோ மாகாணசபையின் MPP க்களாக மக்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள், தங்கள் மக்களிடம் தெளிவை ஏற்படுத்தி, மக்களின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல், தங்களுக்கு வாக்களித்த அந்த மக்கள் விழித்துக்கொள்ளும் முன்னர், படு வேகமாக முன்னெடுத்திருக்கும் இந்த வரிச் சமையை, அந்த மக்களே நிரந்தரமாய் சுமக்கப் போகிறார்கள் என்பதே நிஜம். குறிப்பாக ஒன்றாறியோவில் அதிகம் வாழும் குடிவரவாளர்கள், புலம்பெயர் தமிழர்கள் உள்ளடங்கலாக, இந்த சிலுவையைச் சுமப்பதற்கு கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர். யாராவது கேட்கட்டும் என்று விட்டுவிடுவதா? அல்லது ஒன்றாறியோவின் பிரஜையாக, தனிமனித உரிமையாக இதைக் கையிலெடுத்து, உரிய MPP க்களிடமும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களிடமும் எடுத்துச்சென்று நீதி கேட்பதா? மகேசன் தீர்ப்பை மக்கள் ஏற்பதா அன்றோல் மக்கள் தீர்ப்பை மகேசன் பார்ப்பதா என்பதே எஞ்சிநிற்கும் கேள்வி!

'சப்வே' நிலையங்களில் தற்கொலைத் தடை வேலி

ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள 'சப்வே' நிலையங்களில் (ரயில் தரிக்குமிடங்கள்) தற்கொலைத் தடுப்பு வேலிகளை அமைப்பதற்கு ரொறன்ரோ போக்குவரத்துக் கமிஷன் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது. இங்கு இடம்பெறும் தற்கொலை முதற்சிகளைத் தடுக்கவே இந்த ஏற்பாடாகும்.

ரயில்களின் கதவுகள் திறக்கப்பட்டு மூடப்படும் வேளைகளில் மட்டும் தடுப்பு வேலிகளின் சுருக்குக் கதவுகள் திறக்கக்கூடியதாக இது அமையுமெனக் கூறப்படுகின்றது. Platform screen doors என்னும் இந்தக் கதவுகள், ஏற்கனவே லண்டன், பாரிஸ், ஹொங்கொங், நோம், பார்சிலோனா ஆகிய நகரங்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டுக்கு முன்னர் எக்லின்டன் முதல் யுனியன் வரையான ரயில் பாதையில் இது அமைக்கப்படும். 2015 ஆண்டுக்கு முன்னர், டவுன்ஸ்வியு பாதையில் அமைக்கப்படும். ஒவ்வொரு சப்வேயிலும் இதனை அமைக்க சுமார் பத்து மில்லியன் டாலர் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

ரொறன்ரோ 'சப்வே' பாதைகளில் கடந்தாண்டு 18 தற்கொலை முயற்சிகள், அனுமதி பெறாதவர்கள் ரயில் பாதையில் இறங்கிய 77 சம்பவங்கள், 14 பேர் தவறுதலாக வீழ்ந்தமை என்பன இடம்பெற்றதாக ரொறன்ரோ போக்குவரத்துக் கமிஷன் அறிவித்துள்ளது.

போத்தல் குடிநீரில் அதிகூடிய பக்மீரியா

கனடாவில் விற்பனையாகும் போத்தல் தண்ணீருக்குள் அதிகூடிய பக்மீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொன்றியாலிலுள்ள இரசாயன பகுப்பாய்வு நிலையமொன்று கடந்த மாத இறுதியில் இதனை அறிவித்தது. ஆனால் எந்த நிறுவனக் குடிநீரில் இது கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை. "இந்த அறிவித்தலையிட்டு எவரும் அச்சமடையத் தேவையில்லை" என்று போத்தல் குடிநீர் விற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.



எஸ். காந்தி

வெள்ளிப் பணம் டாலர்

42

இம்முறை நாம் வரிவிலக்கு அளிக்கப்பட்ட சேமிப்பு திட்டங்கள் பற்றி நோக்குவோம். வரிவிலக்கு அளிக்கப்பட்ட சேமிப்பு என்னும் போது வரிவிலக்கு அல்லாத சேமிப்புகளும் உண்டு என்பது புலனாகின்றது. பொதுவாகவே கனடிய வரிமானவரிக் கட்டத்தின்படி உழைக்கும் போதும் வரிசெலுத்த வேண்டும். உழைத்த பணத்தினை செலவு செய்யும் போதும் வரி செலுத்த வேண்டும். மறுபுறம் செலவினத்தை கட்டுப்படுத்தி சேமிப்பினை மேற்கொண்டு அதனை முதலீடாக மாற்றி அந்த முதலீடு வட்டியாக வருமானம் உழைக்கும் போது அந்த வட்டிக்கும் வரி செலுத்த வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

இப்படியான ஒரு சூழ்நிலை இருந்தாலும் குறிப்பிட்ட சிலவகை சேமிப்பு திட்டங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு நீண்ட காலத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட சேமிப்பு திட்டங்களாக நாம் பார்க்க முடியும்.

இதில் முதலாவதாக முற்று முழுதாக வரிவிலக்களிக்கப்பட்ட TFSA அமைகின்றது. அதாவது Tax Free Savings Account, இதனை தமிழில் கூறுவதாயின் வரிவிலக்குள்ள சேமிப்பு கணக்கு என அழைக்க முடியும். 2008ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட அறிக்கையின் போது வெளியிடப்பட்டு 2009ம் ஆண்டு தை மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வருடத்துக்கு ஆகக்கூடியது 5000 டொலர்கள் வரையிலான சேமிப்பினை இடமுடியும். இதன் மூலம் உழைக்கும் வட்டிக்கு எக்காலத்திலும் வரி செலுத்த வேண்டியதில்லை. பொதுவாக இதனை RRSP மற்றும் RESP சேமிப்புத்திட்டங்களுடன் ஒப்பிடும் பொழுது எப்பொழுதுமே வரி செலுத்த வேண்டியதில்லை என்கின்ற விடயம் மிகவும் கவர்ச்சியடையதாக இருக்கின்றது. ஏனைய சேமிப்பு திட்டங்களுக்கு இருக்கின்ற சில கட்டுப்பாடுகளும் வரையறைகளும் இதற்கு குறைவாக உள்ளதாக கருதப்படுகின்றது. இத்திட்டத்தில் விரும்பிய நேரம் நீங்கள் பணத்தினை போடமுடியும். அதைபோல் திரும்ப பெறமுடியும்.

RRSP திட்டத்தில் உழைக்கும் வட்டிக்கு வரியினை உடனடியாக செலுத்தாமல் வருமானம் இல்லாத வருடங்களில் பணத்தினை மீள்பெறும் பொழுது தான் வரி செலுத்தாமலோ அல்லது குறைவான வரியினை செலுத்தும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இருந்தாலும் இதில் இருக்கும் சில நன்மையான விடயங்கள் TFSA சேமிப்புத்திட்டத்தில் இல்லை.

இதே போன்று RESP சேமிப்புத்திட்டத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு சேமிப்பு திட்டங்களையும் ஒப்பு நோக்குபவர்களும் இருக்கின்றார்கள். இது எல்லோராலும் மேற்கொள்ள முடியாத திட்டம். பிள்ளைகளின் உயர்கல்விக்கான செலவினத்தினை ஈடு செய்யும் முகமாக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு காலத்துக்குகாலம் பலவிதமான சலுகைகளும், மானியங்களும் உள்ளடக்கப்பட்டதாகும். இது பெற்றோர்களுக்கும், பேரப்பிள்ளைகளின் மேல் அக்கறையுள்ள முதியவர்களுக்கும் இது ஒரு வசீகரமான சேமிப்புத்திட்டமாக இருக்கின்றது. இதில் வரிவிலக்கு உட்பட்ட மானியம் என பல சலுகைகள் இருந்தாலும் இது எல்லோருக்கும் உகந்த சேமிப்புத்திட்டம் அல்ல. அது மாத்திரமல்ல சுயநலம் உள்ள பெற்றோரும், முதியவர்களும் இது ஒரு சிறந்த சேமிப்பு என கருதமாட்டார்கள்.

எனவே வரிவிலக்கு (Tax Shelter) உட்பட்ட சேமிப்புத்திட்டங்களாக TFSA, RRSP, RESP போன்ற முன்றினையும் ஒப்பீட்டு ரீதியாக சுருக்கமாக பார்த்தோம். இதில் உங்களின் எதிர்கால நோக்கு உங்களின் தற்பொழுதுள்ள பொருளாதார சூழ்நிலை மற்றும் ஏனைய அகப்புறச் சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் தெரிவுகளை மேற்கொள்ளுங்கள்.

Rajapaksa extremism cannot be changed: Lee Kuan Yew



Singapore's Minister Mentor Lee Kuan Yew, in a newly released book titled "Conversations with Lee Kuan Yew," says that Tamils have been in the island of Sri Lanka as long as the Sinhalese, and that Sri Lanka is not a happy "united" country. The present president of Sri Lanka believes he has settled the problem now that the Tamil Tigers are killed, and wants others to believe that too," and Lee observes: "I don't think they [Tamils] are going to be submissive or go away." Referring to the Sri Lankan president he said: "I have read his speeches and I knew he was a Sinhala extremist. I cannot change his mind."

Mr Lee Kuan Yew also discusses ethnic cleansing in the book, which was released on Wednesday in Singapore. Tom Plate, an American columnist, uses the book to dispel some Western perceived myths about Singapore, writes Imelda Saab of Channel News Asia. The author of the book notes that Mr. Lee is against democracies that doesn't work and that the Minister Mentor is also against defending these countries just because they are democracies. "The position strikes me as more consistent than the US relationship with other democracies: we support them only when we approve of them, denouncing them (or worse) when we don't," observes Tom Plates.

The book, written following two days of intensive interviews in 2009, is the first in a series published by Marshall Cavendish on Giants Of Asia. In a 2007, International Herald Tribune interview Mr Lee Kwan Yew said, "[t]he mistakes of Sri Lanka and other newly independent 'failed states' made Singapore go in a different direction. "When Singapore broke off from the Malayan Federation it had a hostile neighbor and a population made of Chinese, Malays and immigrants from the Indian sub-continent. The basis of a nation just was not there. But the advantage we had was that we became independent late," Lee recalled in a wide ranging interview with the IHT.

"In 1965, we had 20 years of examples of failed states. So, we knew what to avoid - racial conflict, linguistic strife, and religious conflict. We saw Ceylon," Lee added. Lee Kuan Yew, born 16 September 1923, is a Singaporean statesman. He was the first Prime Minister of the Republic of Singapore, from 1959 to 1990. As co-founder and first secretary-general of the People's Action Party (PAP), he led the party to a landslide victory in 1959, oversaw the separation of Singapore from the Federation of Malaysia in 1965 and its subsequent transformation from a relatively underdeveloped colonial outpost with no natural resources into a "First World", Asian Tiger.

Lee Kuan Yew has remained one of the most influential political figures in South-East Asia.



On behalf of the **Ontario Liberal Caucus**
best wishes to the community on the occasion of

South Asian Heritage Month





<p>Hon. Dalton McGuinty Premier of Ontario 416-325-7200</p>	<p>Hon. Michael Chan Markham-Unionville 905-305-1935</p>	<p>Yasir Naqvi Ottawa Centre 615-722-5414</p>	<p>Hon. Linda Jeffrey Brampton-Springdale 905-495-9030</p>	<p>Dr. Kuldeep S. Kular Bramalea-Gore-Malton 905-795-3932</p>	<p>Reza Moridi Richmond Hill 905-884-8080</p>	<p>Hon. Harinder Takhar Mississauga-Erindale 905-825-8989</p>
<p>Donna Cansfield Etobicoke Centre 416-234-2800</p>	<p>Vic Dhillon Brampton West 905-796-9709</p>	<p>Dr. Helena Jaczek Oak Ridge - Markham 905-294-4931</p>	<p>Hon. Eric Hoskins St. Paul's 416-876-0943</p>	<p>Amrit Mangat Mississauga-Brampton South 905-636-0367</p>	<p>Dr. Shafiq Qadri Etobicoke North 416-745-2859</p>	<p>Hon. Kathleen Wynne Don Valley West 416-425-6777</p>

Authorized by the Ontario Liberal Caucus

பிள்ளைகளின் காது கேட்கும் திறனை பரிசோதித்தல் அவசியம்

பிள்ளைகளின் கண் பார்வையை பரிசோதிக்கும் அளவிற்கு நாம் அவர்களின் காதுகளில் கவனம் எடுப்பதில்லை. கூப்பிட்ட குரலுக்கு பதிலளித்தால் எல்லாம் சரி என நினைக்கிறோம். எப்பொழுது பதில் வரவில்லையோ அப்பொழுது காது கேட்கவில்லையோ என பகிடி பண்ணுகிறோம். ஆனால் அதை கவனிக்காமல் விட்டு விடுகிறோம்.

அதிகரித்து வரும் ஆய்வறிக்கைகளின்படி, கவனிக்காமல் விட்ட காது கேளாத பிரச்சனை, பிள்ளைகளின் கற்றல் ஆற்றலில் குறைபாடு அல்லது சொற் கேளாத தன்மை என தவறாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பிள்ளை பாடசாலையில் களைத்துப் போனவராகக் காணப்பட்டால், அமைதியில்லாமல் காணப்பட்டால், பகற்களவில் ஆழ்ந்தால் அல்லது பார்த்து சுற்றாலில் நடப்பவைகளை உணர்ந்து கொண்டால் அவர்களின் கேட்டல் சக்தியில் குறைந்தளவில் குறைபாடு காணப்பட வாய்ப்புண்டு. இவர்கள் வீட்டில் சாதாரணமாகக் காணப்பட்டாலும், பாடசாலையில் கூடிய சத்தங்களுடன் சமாளிப்பது இவர்களுக்குக் கடினமாகக் காணப்படும். கண் பார்வைக் குறைபாடு எவ்வாறு களைப்பை உண்டாக்குமோ அதேபோன்று கேட்டல் குறைபாடும் செயற்றிறனைக் குறைக்கும்.

பொதுவாக நாம் காது கேட்டல் அல்லது முற்றாக கேளாத தன்மை என இரண்டு மட்டுமே உண்டு என நினைக்கிறோம். முற்றாக காது கேளாத தன்மை ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே காணப்படும். குறிப்பிட்டளவில் காது கேளாத தன்மை ஆயிரத்தில் 5 பேருக்குக் காணப்படும். ஆனால் அண்மைய அறிக்கைகளின்படி 12 வீதமான பாடசாலைப் பிள்ளைகளுக்கு ஓரளவிலேனும் கேட்டல் குறைபாடு காணப்படுகிறது. இது அவர்களின் கற்றலுக்கும் இடையூறாக இருக்கும்.

கண்ணைப் பரிசோதித்தல் போன்றே காதுகளையும் சிறுவயது முதல் அடிக்கடி பரிசோதித்தல் இன்றியமையாதது என அமெரிக்க சிறுவர் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சிறுவயது முதல், முதலாம் தரம், 6ம் தரம், 8ம் தரம், உயர்தர வகுப்பு ஆகிய நேரங்களில் தவறாது கேட்டல் திறனை பரிசோதித்தல் அவசியம். கேட்டல் குறைபாடு சடுதியாகவும் இடம்பெறலாம் அல்லது படிப்படியாகவும் இடம்பெறலாம். எவ்வளவு நேரத்துடன் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு பிள்ளைகளின் பேச்சுத் திறன், கற்றல் திறன் என்பன விருத்தியடையும்.

வைத்திய நிலையத்தினால் நோய் வராமல் தடுக்க சில வழிமுறைகள்

பல்வேறு நோய்களுடன் பலர் கூடும் முக்கிய இடமான வைத்திய அலுவலகத்தில் வேறு நோய்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்க Lifelab என்னும் ஒரு வருடத்தில் 10 மில்லியனுக்கு மேற்பட்டவர்களுக்கு சேவை புரியும் அமைப்பு வழங்கும் சில அறிவுரைகள் கீழே..

- * காத்திருக்கும் நேரத்தில் வாசிக்க, உங்கள் சொந்த புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்.
- * மருத்துவ அலுவலகத்திற்கு சென்ற பின்பும், திரும்பி வந்தபின்பும், கழிவறை உபயோகித்த பின்பும் கைகழுவுதல் மிக அவசியம்.
- * கை துப்பரவாக்கி கிடைக்கும் சமயங்களில் தவறாது பாவிக்கவும்.
- * தேவையான காலங்களில், அலுவலகங்களில் வழங்கப்படும் முக அணியைப் பாவியுங்கள்.
- * தும்மும் போதும், இருமும் போதும் கைகளால் மூட வேண்டாம். கை துடைக்கும் காகிதம், அல்லது கைச் சட்டைத் துணியை உபயோகிக்கவும்.
- * கடுமையான தொற்றுக்காளாகியிருந்தால் வைத்திய அலுவலகம் செல்வதைத் தவிர்க்கவும். தொலைபேசியில் வைத்தியரிடம் உரையாடி தேவையான மருந்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.

A1 கொழும்பு

டிஜிட்டல் போட்டோ ஸ்ரூடியோ & வீடியோ

முதல் தரமான அனைத்து போட்டோ, வீடியோ படப்பிடிப்புகள் எல்லா வகையான போட்டோ வீடியோ வேலைகள்



From:

அல்பத்துடன் போட்டோ PACKAGES

25 - 5X7 பிறந்த நாள் \$125.00

150 - 5x7 அரங்கேற்றம் \$750.00

50 - 5x7 பூப்புனித நீராட்டு விழா \$250.00

75-5x7 திருமணவிழா \$375.00

2 பாஸ்போட் 5 நிமிடத்தில் \$5.00

2 சிற்றிசன் 5 நிமிடத்தில் \$5.00

2 லாண்ட் காட் 5 நிமிடத்தில் \$5.00

2 அனைத்துவிதமான ஐ. டி. 5 நிமிடத்தில் \$5.00

3 - 5X7 ஸ்ரூடியோ போட்டோ \$15.00

ST-FRANCIS

L.L-3, 2296 EGLINTON AVE. E @ BIRCHMOUNT ROAD TORONTO, SCARBOROUGH, ON.

Cell: 416-752-4444

Tel: 416-755-2333

FAX: 416-755-4554


Web: www.tamilyellowpages.com

E-Mail: www.typ@gmail.com

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.
Almost All Services Available

Scholarship Plan [RESP]



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •



யசோ சின்னத்துரை

கனடிய சட்டத்தரணி

• வீடு • காணி • வர்த்தகச் சட்டம்

The Law Offices of

Yaso Sinnadurai
Barrister & Solicitor, Notary Public

• Real Estate Law • Residential • Commercial Business Law

Tel: 416 265 3456 **Fax: 416 265-2770**

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)


நான் ஒரு *Motor Vehicle Accident*

வழக்கறிஞர் *Criminal*

இல்லை *வாகன விபத்து!*

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய




சட்ட

ஆலோசனைகளுக்கு

சுலசுலப்பு சீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET



விருது பெற்ற
தொழிற்றுறை நிபுணர்

வீடு திருத்தம்
மற்றும் நிலக் கம்பளம்
பொருத்தும் வேலைகளில்
தன்னிகரற்றவர்!

சபேசன்

ஒருமுறை

தொடர்பு கொண்டால்

பலன் புரியும்!

416 605 1990

வங்காள விரிகுடாவின் 'நியு மூர்' தீவு கடலில் அமிழ்ந்தது!

இந்தியாவும் பங்களதேசம் கடந்த முப்பது ஆண்டுகளாக உரிமை கோரி வந்து, தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்த விடயத்துக்கு இயற்கை முடிவு கட்டி விட்டது. இரு நாடுகளுக்கும் பொது மையமாகப் பார்க்கப்பட்ட வங்காள விரிகுடாக் கடலில் இருந்த 'நியு மூர் ஐலன்ட்' என்ற சின்னஞ்சிறு தீவை (மணற்பீட்டி) கடல் கொண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமி வெப்பமடைவதால் ஏற்பட்டு வரும் இயற்கை மாற்றத்தின் காரணமாக இந்தக் கடற்பகுதியின் நீர்மட்டம் உயர்ந்ததே இதற்குக் காரணமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குட்டித் தீவு கடலுக்குள் அமிழ்ந்து விட்டதை சட்டர்லைட் படங்களும், கடல் ரோந்துப் படகளும் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளன.

'நியு மூர்' தீவு 3.5 கிலோ மீட்டர் நீளமும், 3 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. 1981ல் இந்தியா தனது தேசியக் கொடியை இங்கு பறக்கவிட்டு உரிமை கோரியது.

2000ம் ஆண்டு வரை வருடமொன்றுக்கு சுமார் மூன்று மில்லி மீட்டர் வீதம் கடலின் நீர் மட்டம் இங்கு உயர்ந்து வந்தது. ஆனால், கடந்த பத்து வருடங்களில் வருடத்துக்கு சராசரியாக ஐந்து மில்லி மீட்டர் வீதம் உயர்ந்தது. இந்தத் தீவுக்கு அருகிருந்த இன்னொரு தீவான லோகச்சரா 1996ல் கடலுக்குள் அமிழ்ந்து போனது.

மேலும் பத்து குட்டித் தீவுகள் இப்பிராந்தியத்தில் இதேவித அழிவை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடியப் படையினர் 146 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் கனடியப் படையினரில் 146 பேர் கடந்த மாதம் 24ஆம் திகதி வரை அங்கு மரணமாகியுள்ளனர். 2002ஆம் ஆண்டில் கனடியப் படையினர் அங்கு பணியாற்ற அனுப்பப்பட்டனர். மே மாதத்தில் அங்கு மரணமான எட்டுப் பேரில், நான்கு பேர் ஒன்றாறியோ மாகாணத்தினர். 2006ஆம் ஆண்டிலேயே ஆக்கக்ஷய தொகையில் 26 படையினர் அங்கு கொல்லப்பட்டனர்.

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578
416 899 6044

இல்லத் தொலைபேசி:
905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

UN Human Rights chief renews call for Sri Lanka war-crimes probe

The United Nations human rights chief, Navaneetham Pillay Monday (May 31, 2010) reiterated her call for an "independent international probe" into Sri Lanka Government's final offensive against the Liberation Tigers of Tamil Eelam during the final months of the war in 2009. While noting the appointment of "post-war reconciliation commission" by Colombo, Navi Pillay said, "based on previous experience and new information, I remain convinced that such objectives [looking into alleged human rights violations, and provide justice to victims] would be better served by establishing an independent international accountability mechanism that would enjoy public confidence, both in Sri Lanka and elsewhere," AFP reported.

Pillay assessed that some progress has been made since the end of the conflict in the return and resettlement of displaced people, according to AFP.

"Concrete initiatives must now follow to provide justice and redress to victims and generally to promote accountability and longer-term reconciliation," AFP quoted Navi Pillay as saying.

"Yet another feckless commission is a grossly inadequate response to the numerous credible allegations of war crimes," said Elaine Pearson, acting Asia director at Human Rights Watch. "Damning new evidence of abuses shows why the UN should not let Sri Lanka sweep these abuses under the carpet," added Pearson in an HRW media release.

The commission is to be headed by former attorney general Chitta Ranjan de Silva, and includes two Tamil members.

"De Silva was the architect and enforcer of the attorney general's conflict of interest role with respect to the 2006 commission," said Arthur Dewey, former US assistant secretary of state for the Bureau of Population, Refugees, and Migration and member of the IIGEP [International Independent Group of Eminent Persons]. "Nothing good for human rights or reconciliation is likely to come from anything in which De Silva is involved," said HRW report quoting Dewey.

Louis Arbour, President of ICG, speaks on Sri Lanka: "Evidence gathered by Crisis Group provides reasonable grounds to believe that during these months [the security forces intentionally and repeatedly shelled civilians, hospitals and humanitarian operations," New York Times said quoting from the text of the ICG report, and added that "[i]t [the report] also provides reason to believe that senior government and military officials were aware of the massive civilian casualties due to the security forces' attacks, but failed to protect the civilian population as they were obliged to under the laws of war."

State run Daily News listed the objectives of the Colombo appointed Commission as follows:



i. the facts and circumstances which led to the failure of the Ceasefire Agreement operationalized on February 21, 2002 and the sequence of events that followed thereafter up to May 19, 2009;

ii. whether any person, group, or institution directly or indirectly bear responsibility in this regard;


iii. the lessons we would learn from those events and their attendant concerns, in order to ensure that there will be no recurrence;

iv. the methodology whereby restitution to any person affected by those events or their dependents or to heirs, can be effected;

v. the institutional administrative and legislative measures which need to be taken in order to prevent any recurrence of such concerns in the future, and to promote further national unity and reconciliation among all communities, and to make any such other

"The text describing the mandate of the commission reflects the farcity of the exercise. The language avoids any mention of "human rights violations," leave alone the mention of "war crimes," and many reputable NGOs have dismissed the Commission as a "sham." However, some members of the civilized world have given cautious acceptance, and this would buy some time to the rogue State that wants the world to forget the massacres in Vanni. We hope that the Commissioner takes steps to follow up on her call and thereby add credibility to Kofi Annan's statement in NYT that "in the face of war crimes, crimes against humanity and genocide, the default position of the international community is no longer impunity but accountability," said a spokesperson for the US-based activist group, Tamils Against Genocide (TAG).

A former UN spokesperson in Colombo, who was later evicted by Colombo, estimated that close to 40,000 Tamil civilians were killed by the Sri Lanka military during the final five months of the war. United Nations officials, despite having evidence, satellite images and on the ground casualty figures, concealed the details from outside world.●



DR. ILLANGO & ASSOCIATES

ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

BRACE FOR A GREAT SMILE



SCARBOROUGH

3852 Finch Ave. East,
Suite 204 & 303
Scarborough, ON.
Tel: 416 292 7004

MISSISSAUGA

3025 Hurontario St.,
Unit 102
Mississauga, ON
Tel: 905 270 7844

ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்டாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333


628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்